

நூய்க்கு

கலை திலக்கிய மாத திதழ்.

என். கே. ரத்நாதன்
யோகன்
சில்லையூர் செல்வராசன்
க. வெளாசபதி
நந்தினி
என். சண்முகரத்தினம்
தங்கம்
புதுவை இரத்தினதுரை
மகாவளி
நல்லை அமிழ்தன்
வெஷ்டிதாசன்
அண்பு ஜவஹர்ஷா

1974

சித்திரை

விலை சதம் 75

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு

శ్రీవిష్ణువు

శ్రీ విష్ణువు మాటలు ప్రసాదించిన

ప్రసాదించిన విష్ణువు మాటలు
ప్రసాదించిన విష్ణువు మాటలు

ప్రసాదించిన విష్ణువు మాటలు

ప్రసాదించిన విష్ణువు మాటలు

ప్రసాదించిన విష్ణువు మాటలు

தாயகம்

கலை இலக்கிய மாத இதழ்

மார்ச் 1

1974, சித்திரை

இதழ் 1

தாயகம் உதயமாகிறது

‘தாயகம்’ உதயமாகிறது.

‘தாயகம்’ உங்களுடையது

முதலில் பத்திரிகையை ஆரம்பிப்போம்; பிறகு கொள்கை வகுப்போம்! என்று போடிபோக்கில் ‘தாயகம்’ தோன்றவில்லை. தனக்கென ஒரு கொள்கையுடன் தலைநிமிர்ந்து உதயமாகிறது ‘தாயகம்’.

கலை இலக்கியத்துறையில் தேசிய — சர்வதேசிய தேவை களை — உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புக்களையும், பல மான அளியையும் உருவாக்க வேண்டிய அவசிய தேவையை உணர்ந்தே ‘தாயகம்’ தோன்றியிருக்கிறது.

முற்போக்கு விஞ்ஞானக் கண்ணேடுட்டத்துடன், சர்த்தி மாறுதல்களைப் பிரதிபலித்தும், அதற்காக வேண்டியும் நிற்கிற தேசிய சக்திகளின் ஆயுதமாக ‘தாயகம்’ விளங்கும்.

கலை இலக்கியத் துறையில் எந்தவொரு படைப்பும் சமுதாய நோக்கு பொதிந்துள்ளதென்ற வாதம் மறுக்கமுடியாதது. ஆனால் இவை இரண்டு மார்க்கங்களாகப் பிரிக்கின்றன.

ஒன்று, புதிய ஜனநாயகம், மனிதகுலத்தின் நல்வாழ்வு, புதிய நாகரிகத்தை வேண்டிய புத்துலகத்தை உருவாக்கும் சக்தி களின் மார்க்கம். இந்த மார்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஜனநாயக சக்திகளால் முன்னெடுக்கப்படுவது.

இரண்டாவது, முன்னைய சரியான மார்க்கத்திற்கு நேரத் ரானதும், அழிந்து கொண்டிருப்பதுமான படிய சரண்டல் சமுதாய அமைப்பைக் கட்டுக் காக்கும் மார்க்கமரதும். இது எகாதிபத்திய சக்திகளாலும் முதலாளி வர்க்கத்தாலும் தலைமை தாங்கப்படுவது.

முதலாவது மார்க்கமும் புத்துலகமுமே ‘தாயகத்’ தீங் நோக்கமும், அதன் அபிலாண்மையுமாலும்.

சர்வதேசியரீதியிலும் தேசியரீதியிலும் தீர்க்கமான மாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இத்தாக்கம் கலை இலக்கியத் துறையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது

இலங்கையில் இதை முன்று கட்டங்களாக வகுக்கலாம்.

ஒன்று: பாஸ் எதிர்ப்பு, இரண்டாவது உலக யுத்தமும் தேசிய விடுதலைப் போராட்டங்களும், இந்திய விடுதலைப் போராட்டங்களும் இலங்கையின் தேசிய எழுச்சிகளும் இங்கு கலை இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின.

இரண்டு: 1952-56ம் ஆண்டு காலசட்டத்தில் உள்ளாட்டு வெளிநாட்டுப் பிறப்போக்குக் கெதிரானதும், அந்நிய மொழி, கலாச்சார, பொருளாதாரப் பிடிப்புகளுக்குக் கெதிரானதுமான மக்களின் எழுச்சியும், மாபெரும் ஒருந்தால் போராட்டமும் இன்ன மெரு கட்டத்தை ஏற்படுத்தின. இக்காலகட்ட படைப்பாளர்கள் பலர் இச்சமுதாய அமைப்பைக் கண்டிப்பதிலும் அம்பலப் படுத்துவதிலும் வெற்றி கண்டனரே தனிர, இச் சமுதாய அமைப்பை மாற்றுவதற்கும், அதற்கு வேண்டிய சரியான மார்க்கத்தைக் கோட்டுக் காட்டுவதிலும் வெற்றி காணலில் ஈல்.

மூன்றாவது: 1966ம் ஆண்டைத் தொடர்ந்த காலங்களில் வெளிநாட்டு — உள்ளாட்டு பிறப்போக்குச் சக்திகளுக்கெதிரான மக்கள் இயக்கம், மலைநாட்டில் தோட்டத் தொழிலாளரின் போராட்டங்கள், வடபகுதியில் குறிப்பாக தீண்டாமைக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் எதிரான வெகுஜன இயக்கங்களும் போராட்டங்களும் இன்னொரு காலகட்டத்தை ஏற்படுத்தின.

இதன் உந்துசக்தியாக தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை தள்ளுக்காண இயக்கங்களும் போராட்டமும் விளங்கின.

இப் போராட்டங்களும் இயக்கங்களும், நாட்டின் தொழிலாளர் விவசாய, இதர உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்தி

களையும் தனது நடவடிக்கைகளுடன் ஜக்கியப் படுத்தியதுடன் அவர்களுடைய போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் நம் பிக்கையும் உறுதுணையும் தருவதாக இருந்தன.

இக்காலகட்ட கலை இலக்கியப் படைப்புக்கள் சில மக்களின் இயக்கங்களிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் பிறந்த வையே. இவை சரியான மார்க்கத்தையும் பாதையையும் முன் வைக்க ஓரளவு உதவின.

படைப்புக்களிலிருந்துதான் விமர்சனங்கள் பிறக்கின்றன. விமர்சனங்களால் படைப்புகள் மேலும் செழுமை அடைகின்றன. இந்த நோக்கில் இப்படைப்புக்கள் மேலும் விமர்சனத் துக்குள்ளாக்கப்பட வேண்டும். இத்தகைய விமர்சனங்கள் பல புதிய படைப்புகளுக்கு உதவும். இப்பணியைத் ‘தாயகம்’ முன் வெடுக்கும்.

கலை இலக்கியப் படைப்புக்களில் மக்கள் விழாத, ஐன நாயக விழாத, தேசவிழாத கருத்தோட்டங்களைத் ‘தாயகம்’ எதிர்க்கும்.

புதிய படைப்புக்களும், படைப்பாளிகளும் நாட்டிற்குத் தேவை, ஒரு காலத்தில் முற்போக்காளர்களாக இருந்த சிலர் ‘கௌரவ மானவர்’ களாகி ஒதுங்கியிட்டனர், மக்கள் மத்தியில் பெருமளவு ஆற்றல் மிக கலைக்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘தாயகம்’ அனுகும். புதிய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் முன் கொண்டு வரும்.

‘தாயகத்தின்’ உதயம், பிறபோக்கு வர்க்கத்தினதும் மார்க்கத்தினதும் எடுபிடிகளாகி கலையையும் தமிழையும் சிறு மைப்படுத்திக் கொள்ளும் பேர்வழிகளுக்கும் அவர்களின் எஜ மான வர்க்கத்திற்கும் பீதியை ஏற்படுத்தக்கூடும்

புதிய ஐனநாயகத்தையும், புதிய வாழ்வையும், புதிய நாகரிகத்தையும் தோற்றுவிக்கும் சக்திகள், தாங்கள் எதிர் பார்த்த — எடுத்த முபற்சி, காலங் அறிந்து தங்களிடம் வந்திருப்பதைக் காண மகிழ்ச்சி அடைவர்.

‘தாயகம்’ உங்களுடையதே.

— ஆசிரியர் குழு

பட்டினிச்சாவு தவிர்க்க முடியாததா?

நாட்டில் நாலாபுறத்திலும் இருந்தும் அதிர்ச்சிதாரும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் உண்ண உணவின்றி பட்டினியால் முடிகின்றனர். சிலர் பசிக்கொடுமைதாங்கமுடியால் தற்கொலை செய்கின்றனர். இவ்விதமான பட்டினிச்சாவுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதையிட்டு நாட்டு மக்கள் பெரும்பீதி யடைத்துள்ளனர்.

இன்றெழாழி வேறுபாடின்றி முழுமக்களையும் எதிர் நோக்கியுள்ள உணவு நெருக்கடி தற்காலிக மானது என்று சிலர் கூற முனைகின்றனர். எமது நாட்டைப் பொறுத்தவரை உண்மை நிலை அவ்வாறு இல்லையென்பதை உள்நாட்டின்றும் வெளி உலகின்றும் பொருளாதாரப் புள்ளி விபரங்கள் ஒப்புவிக்கின்றன. இன்று நாட்டில் உருவாகிப் பூதாகாரமாக உருவெடுத்துள்ள பொருளாதார உணவு நெருக்கடிக்கும் உலகின் ஏனைய முதலாளித்துவமாகும் கொள்ளபொருளாதார உணவு நெருக்கடிக்கும் நெருக்கிய ஒட்டுறவு இருந்துவருவதை மறுக்க முடியாத இச்சந்தர்ப்பத்தில் சோஷிச நாடுகளில் அத்தைய உணவு நெருக்கடி அறவே இல்லை என்ற உண்மையையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது எதுநாட்டின் பொருளாதாரப்பிடிப்புகள் அதன் வீழ்ச்சியும் உயர்ச்சியும் வெளிநாட்டு ஏக்போக முதலாளித்துவச்சுகிளின் கட்டுப்பாட்டில் பினைப்புண்டுகிடப்பதையே காட்டுகின்றன. இதில் இருந்துதெரிய வருவது என்னவெனில் நாம் இன்று கூட ஒரு சுதந்திர

மான பொருளாதாரக் கொள்கையின் கீழ் திட்டமிட்ட உற்பத்தியை உருவாக்க முடியாத தூர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றேம் என்பதாகும்.

நாம் நிலவளத்தையும், நீர்வளத்தையும் பெற்றிருந்த மக்கள் என்றபோதிலும் எம்மால் அவற்றை எமது தேவைக்குப் பயன்படுத்துவதற்கு முடியாத அளவுக்கு அந்நிய முதலீட்டாளாகளிலை எமது வளங்கள் கொள்ளையிடப்பட்டு நாசமாக்கப்பட்ட நிலையிலேயே பட்டினிச்சாவுகளை எதிர்நோக்கியுள்ளோம்,

இவ் அந்நிய முதலீட்டாளர்களின் மூலதனத்தில் கைவைத்து அவர்களது பொருளாதார ஆதிக்கப் பிடிப்புகளை அதற்குமுடியாமல் இருப்பதனால் நாம் இன்று பயங்கர உணவுப் பஞ்சத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பதை மறக்கக் கூடாது.

நாட்டில் உருவாகி உள்ள பட்டினிச்சாவுகளையும், உணவு நெருக்கடியையும் உற்று நோக்கும்போது உழைக்கும் மக்களே நேரடியாக இப்பயங்கரத்துக்கு ஆளானவர்கள் என்பதும் சுகபோகூயர்வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் எவ்வித குறைவு மின்றி தமது வாழ்வை மேலும் ஸ்திரப்படுத்தி உள்ளதையும் நாம் அவதானிக்க முடிகின்றது. இவ்விதமான ஒரு ஏற்றத்தாள்வான நிலை நாட்டில் இருக்கும் வரை உழைக்கும் மக்கள் மேன்மேலும் பட்டி ரி ச் சா வு க ஜோ அனைத்துக்கொள்ளவே நேரிடும்

எனவே, இன்று எந்த உழைக்கும் மக்கள் பட்டினிச் சாவுகளை எதிர்நோக்கிய வண்ணம் இருக்கின்றனரோ அதே உழைக்கும் மக்கள் தமது நிலையையும், நாட்டு நிலையையும் ஒரு புதிய வார்ப்பில் மாற்றி அமைப்பதற்கான பாதையில் செயல்பட வேண்டிய அவசியத்தையே பட்டினிச் சாவுகள் வரியுறுத்துகின்றன.

அண்ணமயில் கொழும்பில் நடைபெற்ற தாரகிழுக்கு ஆசிய நடக்கஞ்சான பொருளாதாரகரிழுன் (ஏக்ஷீ) மாநாட்டில் நடந்த நடக்கிடப் பிரதமர் உரையாற்று கையில் “இல்லைவாரு மனிதனும் தனக்குக் கேவையான உணவைப் பெற்றுக் கொள்ளப்பட்டான் உரிமை உடையவன்” என்று கூறினார்.

அவரது கூற்றில் உண்ணம் இருந்த போதிலும் எமது நாட்டில் இந்த உரிமை உடைய மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதே கேள்விக்குரிய விவாயமாகும். சரண்டலும், சூறாடலும், பறுக்கலும், கள்ளச்

சந்தையும், ஊழலும், சுயநலமும் தலைவரித்தாடும் எமது நாட்டில் இவற்றை மெல்லாம் உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் பொருளாதார சமூக அமைப்பேப் ஸ்திரமாகவுள்ள நிலைமையில் எவ்வாறு ஒரு மனிதன் தனக்குத் தேவையான உணவைப் பெறுவதற்கு பூரண உரிமை உடையவனாக இருக்க முடியும்?

எனவேதான், மனி தன் எண்ண பொருப்பெயருடன் பிறங்கு சொத்து உடையவன், சொத்தில்லதுவன் எண்ண வர்க்க அமைப்பால் பிரிக்கப்பட்டு சுரண்டலாலும், அடக்கு முறையாலும் வாழ்க்கையின் அடிமட்டத்தில் கிடங்குப்பட்டினிச்சாவுகளை எதிர்நோக்கியுள்ள உழைக்கும் வர்க்கம் தமக்குத் தேவையான ஒரு அரசியல் பொருளாதார அமைப்பை உருவாக்கும் பணியில் கம்மை சுயமாக ஈடுபடுத்தும் நிலைக்கு முன் செல்லவேண்டும். அதுவே பட்டினிச் சாவுகளை நிரந்தரமாக ஒழிப்பதற்கான சரியான மார்க்காரகும்.



அடுத்த இதழிலிருந்து.....

காகிதத் தட்டுப்பாடு காரணமாகவும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டியேற்பட்டதாலும், தாயகத்தின் முதலாவது இதழ் குறைந்த பக்கங்களுடனேயே வெளிவருகின்றது. அடுத்த இதழிலிருந்து அதிக பக்கங்களுடன் வெளிவருமென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

**நிர்வாகி
தாயகம்**

மண்ண உயர் மார்க்கம்

* சில்லையூர் செல்வராசன்

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வன் —

அங்காக் கவிதை!
அநாந்த பொன்வ மாழிகள்!
ஒன்னை சொன்ன ஜின்து வரி
அருமை, அது வரைகூகும்
வரப்புயர்த்தி நீருயர்த்தி
நீருப்பர்த்தி நெல்லுயர்த்தி
நெல்லுயர்த்தி நெஞ்சயர்த்தி
நெஞ்சயர்த்திப் பாடுபடும்
குடிமக்கள் தம் உழைப்பே
கோனுயரக் காலாகும்...
கோனுயர்ந்த பின்னர்...?
கோனுயர்ந்த பின்னர் என்ன?

கோனுயர்ந்த பின்னும்
குடியுயர வேணு மன்றே?
கோனுயர்ந்த பின் தான்
குளறபடி ஆரம்பம்!

கோனுயர்ந்த பின்னர்
குடியரக் கானேமே!
கோனுயர்ந்த பின்னும்
குடிமக்கள் தம் முடைய
ஊனுயிருக் கான
ஊனவின் விலை உயரக்
கண்டதல்லால் குடியுயரக்
கானேமே! கானேமே!

எழை விவசாயி
இரு கையடித் துழுமக்கும்
துதாழர் குடிமனைகள்
தோறும் பசி உயரக்
கண்டதல்லால் நெல்லுயரக்
கானேமே! கானேமே!

பஞ்சக்தால் வாடுகிற
பஞ்சக்தளி ஸ் வாழ்விற் கண்
நீருபரக் கண்டதல்லால்
நீருயரக் கானேமே!

இல்லைபென்று குடிமக்கள்
இந்தக் விரித்தேந்தும்

இரப்புயரக் கண்டதல்லால்
வரப்புயரக் கானேமே!

கோனுயர்ந்த பின்னும் அக்
கோனுயரக் காலானேர்
வாழ்வுயரக் கானேமே! கோன்
வர்க்கம் உயர்கிறது!

கோனுயரக் கோனின்
கொடியுரும்! குலமுயரும்!
கொடிகுலத்தார் ‘குடி’ யுயரும்!
குதங்களிலே நெல்லுயரும்!
‘நீர் உயரும், நீர் உயரும்’
என்று தமக்குள்ளே
சேருகிற சேர்வுயரும்!
சேர்ந்து நிலவடையை
சேர்த்துப் பெருக்கித் தம்
சேமத்தைப் பேணு நிலப்
பரப்புயரும்! பரப்புகளைப்
பாவிக்கக் கட்டுகிற
வரப்புயரும்! தங்கள் உயர்
வர்க்க நலம் காப்பதற்கு,
கோனும் குலத்தவரும்
கூட்டாளிப் பேர்களுமாய்ப்
ரேணுகிற சட்டப்
பிடிப்புயரும்! வரி, வாழ்க்கைக்
செலவு, கெடு பிடிகள்
சேட்டை, இவ்வாரூப் நமக்குப்
பலவுயரும்! உயராது
பாட்டாளி வாழ்க்கை மட்டும்!

பாடு படும் பாட்டாளிப்
பாமரரின் வாழ்வுயர,
வீடுயர, நாடுயர
வேண்டுமெனில் என்ன வழி?

கோனை முறித்தாட்சி பற்றக்
குடி மக்கள் தம் கரத்துக்
கேவுயர வேண்டும்;
குடியுயர மார்க்கம் இதே!

தடி உயர வேண்டும்! மேற்
தட்டு வர்க்கம் வீழ்த்துகிற
அடி உயர வேண்டும்! பின்
ஆட்சியின் மீதேழை மக்கள்
பிடி உயர வேண்டும்! ஒரு
பேதமிலாப் பொதுவடைமைக்
கொடி உயர வேண்டும்! மன்
குடி உயர மார்க்கம் இதே!

★ பக்டான போர்வைக்குள்
நடந்தது ஒரு பயங்கரமான சதி!

போர்வை

★ என். கே. ரகுநாதன்

கூடிவாளத்தின் நாண்களை கண் டிப் பிடித்து, காற்றைக் கிழித் துப் பாய்ந்து வந்த புரவிகளின் வேகத்தை மடக்கி 'நிறுத்தினான் அவன். புரவிகள் ஹமங்காரித்துக் கணைத்துத்திமிறின். ரதம் குலுங்கி நின்றது! அவன் கீழே குதித்து மாளிகையின் உள்ளே ஒடினான். பிரமாண்டமான அந்த மாளி கையின் பளிங்குத்தரையில் கால ணிகள் உராய்ந்து பயங்கரமாக ஒசையெழுப்ப வேகமாக நடந்தான். நடையின் வேகத்தைவிட மனதின் அவசம் துரிதப்படுத்த, கம்பிரமான குரலில் அவன் ஆத்திரத்துடன் அழைத்தான்?

“ஹே, குருதேவல்!”

காண்மூலபத்திலிருந்து விடுபட்ட கணையின் ஒங்கார நாதம் போல அந்த அகங்கார அழைப்பு அந்த மாளிகையின் நெடிய சுவர் களி லும் உயர்ந்த தூண்களி லும் பட்டுத் தெறித்துத் திரும்பியது.

“ஹே, குருதேவல்!”

கணை விடுபட்டதும் தடுக்கிக் கமரும் நாணின் துடிப்பாகதுவன் மனம் பதறிச் சினங்கொள்ள,

பொறுமையிழந்து அவன் மீண்டும் கூவியழைத்தான்.

“ஹே, குருதேவல்!!”

பதில் எழவில்லை; பதிலாக, அவன் குரலே அவனைக்கேவிசைய் வதுபோல எதிரொலித்து அவன் மனக்கதவில் பயங்கரமாக ஒங்கி யடித்தது.

“குருதேவரே! குருதேவரே!! குருதேவரே!!!”

குரவில் அலட்சியமுறுக்கேறி கூத்திரியனின் ஆளும் வர்ச்சக அகங்காரம் கட்டு மீறிப் பீறிட்டெழு, அவன் மீண்டும் மீண்டும் கூவியழைத்தான்.

சந்தியாவேளையின் தியானத் தனிமையில் புலக்கெடுங்கியிருந்த குருதேவர் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தார். ஏழந்து குரல்வந்த திசையில் நடந்தார்; காதுகளே கண்களாய் வந்தார்.

எப்போதும்போல, ஆழந்த அமைதியும் அளவிடற்கரிய சாந்தியும் முகத்தில் ஒளிபரப்ப வந்த வர், பதறித்துடித்து நிலைகொள்

ளாமல் தவிக்கும் தன் அருமைச் சிஷ்யனைப் பார்த்துத் திடைப்பட்டுற்றார்.

“யாரது, அர்ச்சனா? என் னிதி? ஏன் இப்படிப் பதறுகி ருய்?” குரலில் நிதானம் அப்பிக் கிடந்தது.

“குருதேவரே, என்னை ஏமாற்றுவிட்டார்!” சிறி விழுந்தான் சிஷ்யன்.

“ஏமாற்றி விட்டேன்? நான் உண்ணையா? என்ன சொல்கிறுய் நீ? ஒன்றும் புரியவில்லையே..!” கேள்விகளை அடுக்கி அவனை நிதானப்படுத்த முயற்சித்தார் குருதேவர்.

“ஆம், என்னை ஏமாற்றி விட்டார்! நெஞ்சினிக்கப்போசி வஞ்சித் துவிட்டார்! எனக்கு வில்லித்தை கற்றுத் தந்த ஸ்ட்சன்த்தைப் புரிந்து கொண்டு விட்டேன்!”,

சினம் பொங்கித் தடுமாறிய அர்ச்சனன், தோளில் தொங்கிய காண்டபத்தைக் கழற்றிக் கீழே வீசி ஏறிந்தான். காண்டபம், அடிப்பட்ட பாம்புபோல நான் கழன்று எகிறி நடுங்கிப்படுத்தது.

“அர்ச்சன! சொல்வதைவிளக்கமாகச் சொல்; விளையாடாதே!” குருதேவரின் குரலிலும் விறைப்பு ஏறிற்று. அர்ச்சனைப் பாதாதி கேசமாகப் பார்த்தார் அவர்.

“எனக்குமட்டும் கற்றுத்தந்ததாகச் சொன்ன வில் நுட்பத்தை இன்னெருவனுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்!”

“என்ன! ”

குருதேவரின் புருவங்கள் மேலெழுந்து வில்லாய் வளைந்து ஆச்சரியச் கணகள் தொடுத்தன.

“ஆம் குருதேவரே! நான் மட்டும் அறிந்திருந்த வில்லித்தையை மற்றெருவனும் அறிந்திருக்கிறான்!” — குரலில் உறுதி

“ஒருபோதும் இருக்காது; என்னால் நம்பவே முடியாது! ” என்று அடித்துக் கூறினார் குருதேவர்.

சிறிதுநேரம் இருவருமேபேச முடியாமல் வாய்டைத்துப் போனர்கள். மெளனம் ஆட்சிசெலுத்தியது,

மெளனமே இருளாய், மெளனமே பஞ்சாய், மெளனமே பயமாய் பொழுதை நசித்துக்கொண்டிருந்தது!

எல்லாமாய் நின்ற அந்த மெளன் அந்தகாரத்தில், பேச்சி மந்து செய்விழுந்து நின்ற பாரத திபனை மெல்ல நெருங்கி, அவன் தோள்மீது கையை வைத்து, அவன் முகத்தை உற்று நோக்கினார், குருதேவரான துரோனார்.

“நீ என்ன சொல்கிறோய் அர்ச்சனா? உனக்கு மட்டும் கற்றுக் கொடுத்த வில் நுட்பத்தை மற்ற ஏருவனுக்கும் கற்றுக் கொடுத்தேன் நான்? ஒரே கணை ஆயிரம் துளையிடும் அஸ்திரவித்தை, எனக்கு எனக்குருதேவர் அஸ்திரகோத்திர முனிவர் அருளியது. அதனை நான் உனக்கு மட்டும் சொல்லித் தந்தேன். இந்த மூவரையும் தவிர இந்த நுட்பம் யாருக்குமே தெரியாது. அப்படிவிருக்க நீ என்ன உளருகின்றோய்? ”

படபடப்புடன் கூறி னர் துரோணர். உயிரெப்போல மதி ததுங்குப் பாராட்டிய சிஷ்யங்கள் அர்ச்சனன் இப்படிக் கூறியதனால் உண்டான துயரம் அவர் முகத் தில் பிரதிபலித்தது. அதை வெளி க் காட்டாமல் சற்று நிறுத்தி முச்சவிட்டதும் மீண்டும் சொன்னார்.

“உன்னை விடச் சிறந்த சிஷ்யன் யார் உளர் எனக்கு? வேறு யாருக்கு நான் இந்த நுட்பத்தை சொல்லிக் கொடுப்பேன்?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டார் அவர். சற்று முன் தலை காட்டிய விறைப்பு வற்றி வாத்சலயம் மேலெழுந்தது. அர்ச்சனனும் மெல்லச் சுதாரித்து, நிதானத் கயித்தைப் பிடித்துக் கொண்டான்.

“கண்ணலும் கண்டேன்; காதாலும் கேட்டேன்!” என்றாலும் அவன். கோபந்தனிந்திருந்தாலும், குரலில் உறுதி தொனித்தது.

குருதேவர் இலேசாகச் சிரித் தபடியே கேட்டார்: எங்கே கண்டாய்? யாசுசொல்லக்கேட்டாய்?

அஸ்தின்புரத்துக்கண்மையில் உள்ள ஆரண்யத்தில், அர்ச்சன ஆயும் அவன் சகோதரர்களும் வேட்டைக்குச் சென்ற இடத்தில் அவனுடைய நாய்க்கு வேட்டுவ வாலிப்பன் ஒருவன் கணை தொடுத் துவிட்டான். நாய் முகத்தில் பலதுளைகள்பட்டு அவறியபடியே அவன் காலடியில் வந்து மடிந்து விட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சனன், நாய் வந்ததிசையில்சென்

றுபார்த்தான். வேட்டுவனைக் கண்டான். இந்தவில்லித்தையை உனக்குக் கற்றுத்தந்தவர் யார்? என்று கேட்க, வேட்டுவன் ஒரு சிலையைக்காட்டி இவர்தான் என்குரு: துரோணுச்சாரியார்! என்று பதில் சொன்னான்.

அர்ச்சனன் கூறியக்கைத்தயைக் கேட்ட குருதேவர் ஆச்சரிய மடைந்தார். அவரும் தன் கைதையைச் சொன்னார்.

“ஏக்கீலவன் என்னும் வேட்டுவச் சிறுவன், சிலவருடங்களுக்கு முன் என்னிடம் வந்து, தன் ஜை என் சீடனாக ஏற்றுக்கொள்ளும் படிதணிந்த வேண்டினான். நான் மறுத்துவிட்டேன். இதைத்தவிர நான் எதையும் அறியேன்!” என்றார் அவர்.

அர்ச்சனனின் சந்தேகம்: தீர வில்லை. குருதேவர் போய் சொல்கிறாரோ என்று அவன் மனம் பேதவித்தது.

“அர்ச்சன பேதவிச்காடே! எனக்கும் இது புரியாத புதிராத்தான் இருக்கிறது. அங்கே போய் நடந்ததை அறிவோம்!”

ஆறுதல் வார்த்தை கூறிய படி, தனரயில் கிடந்த காண்மை பத்தை எடுத்து அவன் சையில் கொடுத்தார் துரோணர்.

அர்ச்சனன் காண்மை பத்தை வாங்கிக் கழன்றுபோன நாணை ஏற்றித் தோளில் போட்டுக் கொண்டான். ஆனால் அவனுடையமன்நான் கழி ருதார்ந்த நிலையிலேயே இருந்தது.

அரச்சனை மனம் நிலைகொள் எாமல் தவித்தது.

உன்னைவிடச்சிறந்த சிஷ்யன் யார் என்கு? என்று துரோணர் உரிமை பாராட்டியது சற்று ஆறு தலாயிருந்த தென்னவோ உண்மைதான். என்றாலும் அவனுக்கு மாத்திரம் தெரிந்த வில்நுட்பம் மற்றொருவனுக்கும் தெரிந்துவிட்டதே! தன்னப்போஸ்லிங்னென்று வில்லாவி இருப்பதை அவனால் எப்படிச் சகிக்க முடியும்?

தனக்குத்தெரிந்த அந்த வில்நுட்பத்தைத் தெரிந்து வைத்தி ரூப்பவன் யார்? ஓர் அரசகுமாரனா? அரசகுமாரனையிருந்தால், அவனை என்றே ஒருநாள் எங்கோடு ஒரு காலத்தில் நேருக்குநேர் சந்திக்கலாம்: இருவர் திறமையையும் பரிசீலித்தும் கொள்ளலாம். ஆனால், அவன் மிருகங்களையும் பறவைகளையும் உணவுக்காக வேட்டையாடும்ஒருவனவேடன்! அவனுக்கு இந்த நுட்பம் தெரிந்திருக்கிறதே! இதை நினைத்து அவமான உணர்ச்சி அழுத்திப் பழங்கினுன் அவன்.

வேதனையைத் தாளாது, பாட்டனார் பீஷ்மரிடம் நடந்ததைச் சொல்லிப் பிரலாபித்து விட்டான்.

அர்ச்சனன் இளைஞன். வில்லுக்கு விஜயன்என்று இளமையிலையே பெயரெடுத்துவிட்டான். சிலம்ப கூடத்தில் நூற்றுவரின் பொருளையை மிஞ்சி, சகலதேசத்து அரசர்கள் மத்தியிலும் தன்னிகரற்ற வில்லாவி என்ற

புகழுக்குரியவனு கிவிட்டான். அந்தப் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதே என்பது மட்டும் தான் அவனுடைய வேதனையெல்லாம். வில்துப்பத்தை ஒரு வேடன் அறிந்ததால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை உணர்முடியாத சாமான்யன் அவன்.

ஆனால் அதனைக்கேள்வியுற்ற ராஜ்யத்தலைவரான பீஷ்மரோ கணப்பொழுதில்பதறிப்போனார் பகையரசனிடம் ஒரு போர்ரகசியம் சிக்கிவிட்ட பய உணர்வு அவர் பொறியைத் தட்டி உலுக்கியது, ஆபத்தை முளையிலையே கிள்ளிவிட அவர் திடசித்தரானார்.

ராஜ்ய பாரதத்தைக் கொண்டு நடத்தகிற ஒரு கூத்துகிரியன் அறிந்திருக்க வேண்டிய அஸ்திர வித்தை, கேவலம்! ஒரு குத்திரானுக்கு அதுவும் வனவேடனுக்குத் தெரிந்திருக்கிறது. காட்டி ஸ்வாழும் விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஒரு கணையில் ஆயிரம் துளையிடும் இத்தனை பெரிய வில் நுட்பம் எதற்கு? அதனை அவன் தெரிந்து வைத்திருப்பதால் நமக்கு எத்தகைய பெரிய ஆபத்து ஏற்படக் கூடும்? இன்று அவன் ஒருவன்; நாளை பத்துப் பேர்: இன்னும் சில நாட்சிலின் நாறு! அப்பறம் ஆயிரம்!! இப்படியே ஆயிரமாயிரமாய் பெருகி விட்டால் நடப்பதென்ன? சூத்திரர்களே மக்கள் வெள்ளம்! கூத்துகிரியர்களாகிய நாம் அவர்கள் முன் எம் மாத்திரம்? துளிக்குச் சமானம்! அதிகாரச் சாட்டை

யைக் கையில் பிடித்துக்கொண்டு உலகம் முழுவதையும்கட்டியாள் கிறோம். இந்த முரடார்கள் ஒன்று சேர்ந்து, அரசர்களையும் ராஜ் யங்களையும் வெல்ல நினைத்தால் நமது கதி என்ன?

நொடிப்பொழுதில் எல்லாம் தலைகீழாகவிடும்! அதிகாரம் மக்கள் கைக்கு மாறி விடும். உப்பரி கைகளி லும், உல்லாச மாளிகை களி லும் போக வாழ்வு நடத்தும் அரசர்களும், அந்தப்புர அழகிகளும் அவர்களது பரிவாரங்களும் தூக்கியெறி யப்படுவார்கள். காலங்காலமாக நமது வர்க்கம் கட்டிக்காத்து வந்த அரச நீதி அழிக்கப்படும் வருணங்களும் குல தர்மங்களும் ஓழிக்கப்படும்.

சாத்தரங்களும், வேதங்களும் போர் நுட்பங்களும் குத்திரர்களான உழைக்கும் மக்களுக்கு எட்டாத பொருளாக நம்மவர்கள் ஆக்கிவைத்த அர்த்தம்தான் என்ன? முரட்டு வர்க்கம் உழைத்துக்கொண்டிருந்தால் போதும். சிந்தனை ஊற்றைத் திறந்துவிடக் கூடாது. குலதர்மங்களைத் தூக்கியெறிந்து ஒன்றுபடக் கூடாது. போர் நுட்பங்களை அறிந்து கொள்ளக் கூடாது என்பது தானே! இப்போது எத்தகைய ஆபத்து வந்துவிட்டது? இத்தவறு எப்படி ஏற்பட்டது? எங்கிருந்து ஏற்பட்டது? இதனை உடனே களைந்தெறிதல் வேண்டும்!

ஆயுத பலத்திலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது! என்ற தத்துவத்தை உணர்ந்த ராஜதந்திரி பீஷ்மர்.

ராஜ்யத் தலைவரான அவரால் வாளாவிருக்குமுடியுமா?

உடனடியாகவே செயலில் இறங்கி, துரோண்ரை அழைத்து விசாரித்தார்.

“உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?” என்று சீறிப் பாய்ந்தார்.

நடுங்கிப்போன துரோணர், அர்ச்சனானுக்குச் சொன்ன கதை யையே பீஷ்மருக்கும் சொன்னார்

“ஓரு சூத்திரன், காத்திரிய னுங்குரிய வித்தையைத் தெரிந்து கொள்ளத் தகுதியற்றவன் என்ற மனுநீதி தெரியாதவனு நான்? ஏகலைவன் பணிந்து வேண்டியும் எனக்கு நேரமில்லை என்று தட்டிக்கழித்துவிட்டேன்” என்றார் துரோணர் பவ்யமாக.

‘குருவில்லாத வித்தையா?’ புருவத்தை நெறித்த பீஷ்மரின் தொனியில் நையாண்டி கொப்புளித்தது.

பிதாமகர், தனினையே குறிவைக்கிறார் என்று உணர்ந்த துரோணர் வேதனையை அடக்கிக்கொண்டு ‘வேட்டுவன் ஏகலைவனை, நான் அதற்குப் பிறகு காணவேயில்லை!’ என்று பதிலளித்தார்.

“துரோணர்தான் என் குருநாதர் என்று கொண்ணுமே அந்த வேடன்!” என்று மடக்கிப்பிடித்தார் பீஷ்மர்.

‘அதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது! எப்படியோ வித்தையையும் கற்றுக் கொண்-

மிருக்கிறான்” என்று அங்க வாய்த்தார் துரோணர்.

‘மழுப்புகிறீர்!’’ என்று சினந்தார் பீஷ்மர்.

“குலத்தலைவரே! எல்லாம் அறிந்த உத்தமரான தாங்களே இப்படிச் சொல்லலாமா? உங்கள் உப்பைத் தின்று வளர்ந்த வன் நான். ஒருபோதும் உங்களுக்குத் துரோகம் நினைக்கமாட்டேன்!” குரசில் பணிவு. ஆனாலும் நேர்மை வெறியும் உறுதியும் பளிச்சிட்டன.

பாண்டவர்களுக்கு ஆசிரியராய் அமர்வதற்கு முன், அவர்வறுமை நோய்க்காளாகி அடைந்த துங்பம் நினைவுக்கு வந்தது. வேதங்களும் சாஸ்திரங்களும் கற்று, அஸ்திரப்பயிற்சியில் நிகரற்றவராயிருந்தும் கூட தேடுவாரற்ற நிலையில், தன் அருமைக் குழந்தை அஸ்வத்தா மனுக்கு பால்வாங்கை கூட வழியின்றி அரிசிமாவைக் கரைத்துப் புகட்டியதையும், யாருக்கு தெரியாமல் தமது மைத்துணர்கிருபாசாரியார் வீட்டில் மறைந்து வாழ்ந்ததையும் என்னினார். இன்றைய வாழ்வும் வளமும் பீஷ்மராலும் அவர் தலைமையிலுள்ள ராஜ்ய பாரத தாலும் ஏற்பட்டதை நன்றியடன் நினைத்தார்.

பீஷ்மர் மழுப்புகிறீர் என்று சொன்னது அவர் மனதை வாட்டியது. தாளாத வேதனையால் மௌனமாயிருந்தார் அவர்.

“கங்கா புத்திரரே!” துரோணரைச் சந்தேகிக்காதீர்கள். அவர் தட்டு ராஜ்யத்தின் மீது அளவற்ற விசவாசமும், அர்ச்சனன் மீது எல்லையற்ற அன்பும் உள்ளவர். அர்ச்சனனைத் தன் சில்லைக்க கொண்டதில் மிகப் பெருமை கொண்டவர். அவர் இத்துரோகத்தைச் செய்திருப்பார் என்று என்னால் நம்பமுடிய வில்லை!” என்று தலையிட்டுச் சொன்னார் விதுரர்.

“இதற்கு வழியொன்றிருக்கிறது. துரோணர், அர்ச்சனனையும் அழைத்துக்கொண்டு ஏகலை வன் வசிக்கும் கானகத்துக்குச் செல்லவேண்டும். அங்கே அவரைச் சந்தித்து நடந்ததை அறிந்து கொள்ளலாம். அதன் பின் நாம் வேண்டிய நடவடிக்கையை மேற்கொள்வோம்!”

விதுரரின் இந்த ஆலோசனை பீஷ்மருக்குச் சரியாகப் பட்டது. துரோணர் பீஷ்மரை பார்த்துக் கூறினார்.

“பிதாமகரே! தங்கள் ராஜ்யத்தை அண்டி வாழ் பவன் நான். நான் நன்றி கொன்றவன்லவன். என் உயிருள்ளவரை உங்களுக்கு விசவாசமாவிருப்பேன். இதை நம்புங்கள்!”

ஏ கலைவனின் சிலம்பகுடம்.

முழுமூரமாக விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஏகலைவனின் பார்வையில் தாரத்தில் ரதம் ஒன்று வருவது தெரிந்தது. பயிற்

இயை நிறுத்தி விட்டு வைத்த கண் வாங்காமல் ரத்ததையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

ரதம் அருகே நெருங்க நெருங்க அதைச் செலுத்திவரும் சாரதியை அடையாளம் கண்டு கொண்டான் அவன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்களிலே கோபக்ஞல் பறக்க வந்து, உன் குரு யார்? என்று கேட்டுப் போனவன் தான் அவன். ஒரு அரசு குழாரன் போல இருந்தான்.

—இருக்கட்டுமே! நம்ம குருவை வெசரிக்க என்ன தியிரு அவனுக்கு? இந்த வெசாரனை யெல்லாம் ஏதுக்கு அவனுக்கு? அவனுடைய சுவான்ததை நா! கொண்ணுப்புட்டேனும். எங் குருநாதரோடு செலையை அச்ததப்படுத்திய அந்தச் சுவான்ததைச் சொம்மாவுட்டிடலாமா?... ஷ் ஷ் ஷ் ஷ்

அவன் திரும்பவும் ஏதுக்கு வாரான்? வரட்டுமே! ரதம் அண்மையில் நெருங்கியதும் சாரத்தியம் செய்தவனுக்குப் பிழ புறமாக அமர்ந்திருக்கும் ஒரு வயோதிப்பரை அவன் கண்கள் கண்டு கொண்டன. பஞ்சபோன்ற வெள்ளிய தலைமயிரும் சாந்தம் தவழும் தாடியும் தேஜஸ் வீசும் முகமுமாக..... அவரை முள்ளர் எங்கோ சந்தித்த நினைவு சுழியோடியது.

சிலம்ப கூடத்துக் கண்மையில் ரதம் நின்றதும், இருவரும் கீழே இறங்கினார்கள். ஏவலை

ஞஸ் ஆச்சரியம் தாங்க முடியவில்லை, ஒடிப்போய் அந்த வபோதிபரின் காலடியில் சாங்டாங்கமாக விழுந்தான்.

“கும்புட்ரேனுங்க!” என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

அர்ச்சனை இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்; அவன் முகத்தில் கசப்புணர்ச்சி ரேகை கூட்டியது.

“சாமியை ஊட்டுக்கு வந்து பாக்னுமின்னு இருந்தேனுங்க சாமியே வந்துட்டங்களே! என் ஆசை வீண் போகலீங்க...” வணங்கி எழுந்த ஏகலைவன் ஆனந்தம் தாங்காமல் சொன்னான். பின் செய்வதறியாது திறந்த வாய் மூட மறந்து குருதேவரையே பார்த்துக்கொட்டிருந்தான்.

“யார் நீ?” என்று கேட்டார் துரோணர்.

“என்னங்க சாமி இது? நா உங்க அடிமைங்க! என் ரூன் அவன். “நாந்தான் சாமி உங்க வீட்டுக்கு வந்து வில்லித்தை கத்துக்கணும்னு கேட்டேனுங்களே! சாமி முடியாதுன்னிட்டங்க...” அவர் மறுத்ததைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாது விசாரத்தோடு கைகளைப் பிசைந்தான் அவன்.

“நாயின் மீது கணைதொடுத் தவன் நீதானே? ”

ஆமாங்க! அது என் குருநாதர் மேலே ஜலம் பெஞ்சுட்ட

தூங்க. எம்மாங் கோவம் வந் துச்ச தெரியுங்களா? ஒரேயடி யுங்க... ஷ் ஷ் ஷ் ஷ்!'' எவ்வித பயமின்றிச் சொன்னன்.

அர்ச்சனன் பற்களைக் கடித் துக் கொண்டான்.

“உன் குருநாதர் யார்?”,

‘என்னங்க சாமி கேள்வி? நீங்கதா னுங்களே என் குருநாதர். எஞ் சாமிக்கு ஒரு செலை கூடச் சென்சு வைச்சிருக்கே னுங்க. அதோ பாருங்க அதுக் குத்தான் நாயி போய்...’

அர்ச்சனனும் துரோணரும் அவன் காட்டிய திசையை நோக்கினார்கள். களி மன்னால் செய்யப்பட்ட சிலை யொன்று வெயிலும் மழையும் பனியும் படும் சிலம்பகூடத்து வெளியில் காணப்பட்டது.

“அதாஞ் சாமி என்குரு! ரொம்பநல்ல சாமிங்க. எம்மாம் வித்தையெல்லாம் கத்துக்கிட்டேன் தெரியுங்களா?'' சந்திர நிறுத்தி, பின் குருநாதரி ன் முகத்தை நன்றியுணர்ச்சியோடு பார்த்து சாமி’ பேரைச் சொல் விச் சொல்லி எல்லா வித்தை யும் கத்துக்கிட்டேனுங்க ஒரு பய என்னை மிஞ்ச முடியாதுங்க, ஆமா!'' என்று வெற்றிப் பெரு மிதத்துடன் கூறினான்.

பழுக்கக் காய்ச்சிய ஈட்டி யைக் காதுகளில் பாய்ச்சியது போலிருந்தது அர்ச்சனனுக்கு.

தான் மறுத்தபோதும் தனக் குச் சிலை வைத்து, தன்னைப்

பூஜித்து தன் வித்தைகளையெல் லாம் ஒரு வேடன் கற்றுத்தேறி யது துரோணருக்கு அளவிடமுடியாத வித்துவச் செருக்கை உண்டாக்கியது. ஆனாலும் அர்ச்சனனை மிஞ்சி ஒரு வில்லாளி இருப்பதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

நன்றியறிதலோடு, கண்களில் நீர்மல்க எதையோ சொல்ல நினைத்துத் தயங்கினான், ஏகலை வள்.

அதைத் தயக்கத்தினாலே இழையோடிய எண்ணக்கருவை இனங்கண்டு விட்டவர் போல துரோணர் வலை வீசினார்.

‘‘பையா! என்னைக் குருவாக வரித்துக்கொண்டாய்! வித்தை யையும் கற்றுத் தேறிவிட்டாய்! அதற்கு ஒரு நன்றிக் கடமை இருக்கிறது — தெரியுமா?''

“தெரியுமுங்க ‘சாமிக்கு அடிமை குருத்தசைனை குடுக்கிறேனுங்க’”

எதைக் கொடுப்பது என்ற தடுமாற்றம் அவன் முகத்தில் பிரதிபலித்தது. துரோணர், அர்ச்சனனை அர்த்தபுஷ்டியோடு ஒருகணம் பார்த்தார். எதையோ மனதில் எண்ணியவராய் ஏகலை வனிடம் கேட்டார்;

‘‘என்ன தரப்போகிறோய்?''

‘‘நா’ சாமியின் அடிமைங்க. சாமி எதைத் கேக்குதோ அதைக் குடுக்கிறேனுங்க!'' ஆனந்த மிகுதியால் படபடத்து நடுங்கி னான் அவன்.

“எம்மாம் பெரிய வித்தை யெல்லாம் சொல்லிக்குடுத்திருக்கின்க. என் உசிரைக் கேட்டாலும் குடுத்திடறேனுங்க!” அவர் கட்டளையை எதிர் பார்த்துக் காலடியில் கண்புதைத்து நின்றுன் அவன்.

“ஏ, பையா! உயிரவேண்டாம், நான் கேட்கிற குருத்தினையைக் கொடுப்பாயா...?”, குரலில் கபடம் மண்டிய அநாயாசம்.

“சரிங்க. சாமி கேக்கிறதை குடுக்கிறேனுங்க!”

“மறுக்கமாட்டாயா..”

“சாமி மீது சத்தியம்வைக்கிறேனுங்க”

ஒருகணம் துரோனர் முகத்தில் சவக்களை படர்ந்தது. நெஞ்சில் பிதுங்கிய அதர்மத்தின் பிதியை, தனக்கு உப்பிட்ட வரக்கத்துக்குக் கைமாருகச் செய்யும் நன்றிக் கடனில் புதைத்துக் கொண்டார்.

“ஏகலைவா!.. உன் வலது கைக் கட்டை விரலைக் குருத்தினையாகக் கொடு!”

“சரிங்க!” என்று வாயசைந்தது. உடனேயே எதையோயோசித்தவனுய, அவரைப் பிதியுடன் பார்த்து, “என்னங்க?” என்று தடுமாறினான் அவன்.

தோளில் தொங்கியவில்லைப் பிடித்திருந்த வலது கையை அவசரமாக எடுத்து, அதைமறைத்து விடுபவன் போல மடியோடு சேர்த்துக் கொண்டான். துரோ

ணர் கேட்ட கட்டை விரலை மெஸ்ல நீட்டி, அதை வைத்து கண் வாங்காமல் பார்த்தான்.

அவன் கண்கள் கலங்கின.

விழிகளை நீர்த்திரை மறைத்தது.

அப்படியே அசைவற்று நின்றுன் அவன்!

பொழுது மெளனத்தில் கரைந்து கொண்டிருந்தது.

ஏகலைவனின் மனக்குரங்கு தான் வதுத்த எல்லையைத் தாண்டிப் பாய்ந்து விடாமல் தடுத்து நிற்கும் காவலனைப் போல அவனை ஊடுருவி நோக்கியபடி நின்றூர் துரோனர்.

“ஏகலைவா! என்ன தயக்கம்? வாக்குறுதியைக் காப்பாற்று!” என்று அவசரப் படுத்தினார் அவர். பெற்ற வாக்குறுதியைச் செயற்படுத்தும் கெடுபிடி.

கணப்பொழுது —

தோளில் தொங்கிய வில்லைக் கழற்றித் தூர வீசியெறிந்தான் ஏகலைவன்.

வில், துரோனர் சிலையில் பட்டு, அதன் காலடியில் வீழ்ந்து நாண் கழன்று அநாதரவாய்த்துடித்தது!

ஆவேசம் கொண்டவரைய் இடையில் சொகுசியிருந்த கத்தியை உருவினான். அருகில் நின்ற பட்ட மரத்தின் ஒடிந்தகிளையில் வலது கையின் கட்டை விரலை வைத்து —

— பட!

கண்ணொ முடித் திறந்தான்
அர்ச்கள்.

கீழே விழுந்த கட்டைவிரலை
இருக்கங்காலும் எடுத்து துரோ
ணரின் பாதங்களில் வைத்து
வணங்கினான் ஏவீவன்.

அவன் கையிலிருந்து பெருகி
வழிந்த குருதி, துரோணரின்
பாதங்களை நனைத்து அவருடைய
வேட்கையைத் தணித்தது.
அவன் கண்களிலிருந்து ஊற்றெ

உத்த கண்ணீர்த் துளிகள் அக்
குருதி வெள்ளத்தோடு ஒன்றிக்
வந்து சுங்கமமாயின.

“ஏகலைவா! உன் குருதட்
சிலை மூவுலகிலும் ஈடினையற்ற
தாய் விளங்கும், உன் குருபக்தி
எக்காலமும் போற்றப்படும்.”

துரோணர் வாழ்த்தினார்,

பெருமிதத்துடன் ரதத்தை
நோக்கி நடந்தான்காண்டபன்.

அவன் முகத்தில் நிரப்பயத்
தின் ஒளிப்பிரவாகம்!



— சௌக் கிராமியக் கவிதைகள் —

தலை வணங்கும் எங்களுக்கு

இடர்களுண்டு எத்தனையேர்
இவைகளுக்கு நாம் நோற்கோம்
இதயத்தில் உறுதியுண்டு
இடர்பாட்டை வெல்லுதற்கு!
இடர்பாட்டை வெல்லுதற்கு
இதயமது இருக்கையிலே
இரும்பென்ன உருக்கென்ன
எல்லாமே தலை வணங்கும்

ஏனே சேவல் கூவுகிறுய்

ஏனே சேவல் கூவுகிறுய்
என்றே நாங்கள் எழுந்துவிட்டோம்
பாநாய் எங்கள் அறுவட்டையை
பைய எழுந்தா கூவுகிறுய்?
எம்மை எழுப்ப நினைக்கின்ற
உன்னைப் பார்த்துச் சிரிக்கின்றேயும்
ஏனே சேவல் கூவுகிறுய்
என்றே நாங்கள் எழுந்துவிட்டோப்

— தமிழில் — யோகன் —

இங்கிருந்து எங்கே.....?

இலக்கிய உலகிலே காலத் துக்குக்காலம் புதிய பிரச்சினை கண் தோன்றுவதுண்டு. அதே போல, காலங்காலமாக எழுப் பப்படும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய நித்திய மான வினாக்களில் ஒன்று, ‘இலக்கியம் எதற்காக’ என்பதாகும். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடை கள் அளிக்கப்படலாம். ஆயி னும் இலக்கியம் சம்பந்தமான அடிப் படைக் கேள்விகளில் மேலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.

இலக்கியத்தின் குறிக் கோஸ்பற்றிக் கருத்துரீதியாக விடைக்கூறுவதிலும் பார்க்க, இலக்கிய கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப் பதனால் விளக்கம் தேடுதல் விரும்பத்தக்கதாகும். தனிப் பட்ட ஒரு எழுத்தாளன் காதல், புகழ், பணம், சமய நம்பிக்கை, அரசியல் ஈடுபாடு முதலிய பல் வேறு காரணங்களில் ஒன்றே பலவோ உந்துவதால் எழுதுகிறுன் எனக் கூறலாம். எனிலும் எழுத்தாளரைப் பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப் பாடுகளைக் கவனிக்கலாம்.

எழுத்தாளன் தனி த் து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப்பிராணி. சமூதாயத்தில் எல்லாக் காலங்களிலும் முரண்பாடுகளும், போராட்டங்களும், இயக்கங்களும் இடை-

விடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றன. இந்நிலையில் மூன்று நிலைப் பாடுகளைப் பொதுவாக எழுத தாளரிடையே காண்கூடியதாய் உள்ளது.

ஒரு பிரிவினர், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும், துங்ப துயரங்களையும் எதிர் நோக்காதவராய், அவற்றுடன் சம்பந்தப்படாமல், இன்பழுட்டுவதையே எழுத்தின் தலையாய் நோக்கமாய்க் கொண்டு அதற்கியையக் கற்பணைச் சம்பவங்களையும், கதைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்களிற் சிலர் கூறும் வாதம் கவையானது. “வாழ்க்கை பலருக்குத் துன்பமயமாயுள்ளது என்பதை நாழும் அறி

க. கைஞரசபதி

வோம். எனவே துன்பமயமாயமெந்த வாழ்க்கைக்கு மேலும் துயர் கூட்டுவதுபோல, சஞ்சிவத்தையும், அவலத்தையும், அருவருப்பையும் இலக்கியத்தில் எதற்காகப் புகுத்த வேண்டும்? ஆகவே, துன்பத்தின் மத்தியில் துவிநேர மாற்றத்தை அளிப்பதாய், கற்பணையிலேனும் களிப்பையும் கவர்ச்சியையும் நாம் கொடுத்து உதவ விரும்புகிறோம்; முயல்கிறோம்”. இவ்வாறு அவர்கள் தமது நிலைப்பாட்டிற்குச்

சமாதானமும் விளக்கமும் கூறுவர். நடைமுறையில் பெருவனிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டு கொள்ள அதிகநேரம் பிடிக்காது. தென்னிந்தியாவில் பெரும் தொழில் துறையாக வளர்ந்துள்ள சினிமா இத்தகைய வாதத்தின் துணியுடனேயே, ‘அபினி’யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல வட்சக் கணக்கில் வெளியிடப்படும் குழுதம், ஆனந்தவிகடன் முதலிய சஞ்சிகைகளும் “துன்பப்படும் மக்களுக்கு மகிழ் வூட்டுவதற்காகவே”, வெளிவருகின்றன எனக் கூறப்படுவதுண்டு. ‘எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே’, என்றுதான் ஜெமினி அதிபரும் ஆனந்தவிகடன் வெளியீட்டாளருமான வாசன் எப்பொழுதும் கூறிவந்தார்.

இப்பிரிவினர் அனைவருடே பெருவனிகர் என்றே, திட்டமிட்டு மக்களை ஏமாற்றிப் பணஞ்சம்பாதிப்போர் என்றே நாம் கூறவேண்டுவதில்லை. இலக்கியம் தூய்மையானது, பேருணர்ச்சிகளுக்கு வாகனமாய் அமையவேண்டியது கற்பனை சார்ந்ததாய் இருக்கவேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாளரும் இருக்கக்கூடும் எவ்வாறுயினும் சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் இருந்து கொண்டு எழுதுவோர் ஒரு பிரிவினர் எனலாம்.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, மன்னராட்

சிக் காலங்களிலும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலும், பாராட்டப் பெற்ற ‘அவை’ இலக்கியங்கள் இத்தகையன்று பொதுப்படக் கூறலாம். குறிப்பாக உயர்மட்டத்தினரின் காதல் வாழ்க்கை, இன்பக்கேளிக்கை, உல்லாசப் பொழுது போக்கு, எனபவற்றை மையமாகக் கொண்டு எத்தனையோ சிற்றின்ப நூல்கள் தோன்றின. இவற்றின் மிச்ச சொச்சத்தை நவீன காலத்திலே ஐயத்துக்கீடு மின்றி நாம் காணக்கூடுமாயினும், முதலாளித்தவ சமுதாயத்திலே, வாழ்க்கையை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூறவேண்டும்.

இன்னென்று பிரிவினர், மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஒரளவுக்கு நோக்கி அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்திலே பரவலாய்க் காணப்படும் துண்பதுயரங்களை உணர்ச்சியின் அடிப்படையிலே அநுதாபத்தடி பார்க்கும் இப்பிரிவினர், முந்திய பிரிவினரோடு ஒப்பு நோக்கு மிடத்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. எனினும் சமுதாய நிலைமைகளைப் பிரதிபலித்தாலே போதும் என்னும் என்னம் இவர்களிற் பெரும்பாலானேரைப் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை. அதாவது முதற்பிரி வினர் பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலிக்க

வில்லை; அதனால் அப்பிரச்சினை இலக்கியத்துக்கு உகந்த - உரிய - பொருள்கள் அல்ல என்னும் கருத்தைக் கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவின் ரோ இதற்கு மாருக, சமுதாயப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் தமது கடமை, அல்லது பொறுப்பு அவற்றைக் கத்துப்பாகச் சித்தரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப் போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்குண்டு.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தையடைத்து வந்துள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், சந்ததக்குப் பொருள் தயாரிப்போருள் ஒருவனுக்மாற்றப்பட்டுள்ள எழுத்தாளன், வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு, மோசடி, ஏற்றத்தாழ்வு, சரண்டல் முதலிய கொடுமைகளை அனுபவர்தியாகவும், அறிவுதியாகவும் ஓரளவு கண்டு அவற்றை இலக்கியத்திலும் பிரதிபாரிக்கிறார்கள். ஆயினும் இவற்றையெல்லாம், அவள் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும், தனிப்பட்ட மாந்தரின் அவலங்களாகவுமே கண்டு எழுதுகிறார்கள். இதன் விளைவாக துன்பதுயரங்களைக் கண்டு கண்ணீர் வந்தது. இரங்கி ஏங்கும் நிலைக்குப் பெரும்பாலும் அவன் தள்ளப்படுகிறார்கள். யதார்த்தத்தைக் கண்டு மனம் நொந்து

வெம்புகிறார்கள்; சில சமயங்களில் சினங்கொண்டு சிறவும் செய்கிறார்கள். எனினும் அதற்குமேல் அவன் நோக்குப் பெரும்பாலும் போவதில்லை.

நவீன உலகிலே பரவலாகப் பொதுமைச் சிந்தனைகளும், சோஷஷிக் கருத்துக்களும் நிலவுவதால் அவற்றிலும் இரண்டாம் பிரிவு எழுத்தாளர்கள் சிலர் ஈடுக்கப்படுவதுண்டு. எனினும் அவர்களிடத்தும், இலக்கியத்தைப் “பிரச்சாரா” மாக்குதல் கூடாது என்னும் சில ஜயங்களும், அச்சங்களும் ஆழமாக வேருணரி யிருப்பதைக் காணலாம்.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களினால், கடந்த காலந்தூற்றுண்டு காலத்திலே, சமுத்துத்தமிழ் இலக்கியத்தில் இப்போக்குகளிலீரான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

எனினும் சமீப காலத்தில் பல இளாஞ்ரகளிடையே - குறிப்பாகக் கிராமப் பக்கங்களில் வாழும் எழுத்தாளர்களிடையே பிரச்சனைகளை இன்னும் நுணுக்கமாகவும், தூலமாகவும் ஆராய்ந்து, அவற்றுக்குப் பரிகாரம் கூறும் இலக்கியப் படைப்புக்கள் வேண்டும் என்னும் கருத்து வேகம் பெற்று வருதலைக் கவனிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்குத் தருக்கரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதாயிமான உணர்வுடன் நடைமுறைப் பிரச்சனைகளைச் சித்தரித்தல் ஏற்றதே என்னும்

கோட்பாடு ஓரளவு வழக்காகிய பின், அதுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்லே. அது மட்டுமன்று, பிரச்சனைகளை மேலும் ஒலும் கூர்ந்து நோக்கி, ஒவ்வொன்றினதும் காரணகாரியத் தொடர்புகளை விளங்கிக் கொண்டு, எழுதும்போது அவற்றை நீக்கவேண்டிய அவசியத் தையும் அதற்கான வழிவகைகளையும் விவரித்தல் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவரித்தால் மட்டும் போதுமா? நோயாளியின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆகியோடுந்தமாய்க் கூறினால் மட்டும் போதுமா? நோய் தீர்மருந்தும் மார்க்கமும் வேண்டாமா?

இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையின் பெயரிலும் புரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்தரிப்பு முறை கரும் இன்று வரத்தக வெளி யீடுகளிலும் சாதாரணமாக இடம்பெறத் தக்கவையாகிவிட்டன. ‘அரங்கேற்றம்’ போன்ற திரைப்படமும் “யதார்த்த”ப் படைப்பு எனப் பலர் கருது மளவிற்கு, பொருள் எடுத்தான்படுகிறது. அதாவது, இன்காண்பது கடினமாகிவிட்டது எனலாம்.

இந்திகௌயில், சமுதாயத்திற்காணப்படும் முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும், போராட-

தங்களையும் உதிரியான தனிடனி தர்களி பிரச்சனைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கிடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாகக் காணபது இன்றியனமைத்தாகிறது. இரண்டாவது பிராவிலே தொடங்கியபோதும், வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல், விசேஷங்களை தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து “மற்போக்கு” எழுத்தாளர் ஜெயகாந்தன, இன்று ‘பிரம்போபதேசம்’ செய்பவராக உருமாறி யுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று அவன்பற்றிக் கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அமச்ததின் பரிமைம் என்றும் கூறலாமல்லவா? ஜெயகாந்தனை விதிவிலக்கான ‘வில்லஞகு’ நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாளரைப் பிரதிநித்துவப் படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ளவேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களைச் சித்தரிக்கக் கூறும் எந்த எழுத்தாளனும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள்பிடிக்காது.

இதை இன்னெங்கு வகையாகவும் நோக்கலாம். ஜெயக்காந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் “யதார்த்த”ப்பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத்

தீட்டும் ஆற்றல் குறைவின்றியே
இருக்கிறது. ‘மனிதாபிமான’
உணர்வும் இல்லையென்று அடித்
துக்குறவியலாது. ஆயினும் சமூ
தாய மாற்றத்துக்கு ஆதரவு
தருபவராக அவர் இன்று இல்லை.
எனவே பிழை எங்கே உள்ளது
என்று கவனமாய்த் தேடவேண்
டும்.

இந்த இடத்திலேதான் மூன்றுவது பிரிவினர் முக்கியத்துவம்
பெறுகின்றனர். சமுதாயத்தை
நுனுக்கமாகப் பிரதிபலிப்பது
மட்டுமன்றி, அதனை மாற்றி
அமைக்கும் பணியில் பங்குபற்றி
வதுடன், அப்பணி வெற்றிபெறு
வதற்குரிய மாற்றங்களை இலக்க
யப் பொருளாகத் துணிந்து ஏற்றுக்
கொள்வதும் இன்றைய
தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர். இவ்
வாதத்தை இலகுவில் ஒதுக்கி
விடமுடியாது. அநுயவமும்,
அனைத்துவகப் போக்கும் இவ்
வாதத்துக்கு அரண் செய்வன
வாகவே உள்ளன.

வரலாற்று அடிப்படையில்
நோக்கும்பொழுது, தொழிலாளர், விவசாயிகள் வர்க்கத்திலிருந்து தோன்றும் கலையிலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது என்பது வெளிப்படை. எதிர்காலத்தை மாற்றி யமைக்கும் பெரும்பணிக்கு அவர்கள் தலைமை தாங்குபவர்கள் ஆதலின் அக்குரல் வளிமையுடையது என்பதில் ஜியமில்லை, இக்கோட்பாடு இலக்கியத்தில் செயற்படுகையில் சிறப்பான பிரச்சினைகள் தோன்றும் என்பது உண்மை. கலையழகு, உருவம், நம்பகத்தன்மை, ஏற்படைமை, மொழி நயம் முதலிய பல்வேறு அம்சங்கள் இணைதல் வேண்டும். புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டல் வேண்டும். ஆயினும் இவை எதிர்நோக்க வேண்டிய சவால்களே. இந்தக் காலகட்டத்தில் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் வந்து நிற்கின்றனர். தருக்கரிதியாக வளர்ந்து வந்துள்ள இப்போக்கைத் தக்கடி முன்னெடுத்துச் செல்வதீலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

தமிழ் வாழ்க்கு

தமிழே நானுண்ணே
பாடவில்லை
ஏனென்றால்
நீயென்னை
எம். பி. யாக்கிவிடுவாய்.

— நல்லை அமிழ்தன்

ஒரு வறிய குடும்பத்தின்

ஒரு நாள் பொழுது....

— நந்தினி —

பட்டிலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் வரையும் செல்லத்திற்கு கோபம் அடங்கவில்லை.

கோடிக்குள் கட்டப்பட்டிருந்த ஆடு பலத்தசத்தமாக கத்தியது.

“உனக்கு மட்டுமே... பசி... எல்லாருக்குந்தான்... உன்னையும் வித்துச் சூலைச்சிட்டால்...?...”

எரிச்சலும் ஏக்கமுமாக அவள் முனு முனுத்தாள்.

காலையில் நடந்த அந்தச்சம்பவக் கொதிப்பில்... நித்தியமாய் வழக்கமாய் செய்கிற சில அன்றூட கைங்கரியங்கள் நிறைவேற்றப்படாமல் நிற்பது..... கொட்டினின் முற்றத்தில் கிடக்கும் குப்பைகளங்களிலும் கவிழ்ந்து கிடக்கும் வெற்றுக்குடத்திலும், கோடிக்குள் நின்று கத்தும் ஆட்டின் கதறிலும் தெரிகிறது.

கோடிக்குள் சென்று ஆட்டின் அறிந்து சகாவதியாரின் சின் காணிக்குள் கட்டுவதற்கு அவள் போகும் போதுதான்..... மார்க்கண்டு வந்து... ஆடாய்க்கத்திய அந்தச் சமாச்சாரம் நிகழ்ந்தது.

அவரது காட்டுக்கத்தவின் தூக்கத்திற்கு... ஆட்பட்டு அவற்றினை சமாளிக்கும் வன்மை சிறிதும் அற்றவராய்... அந்தவன்மையை ஒருபொதும் சல்வீகரிக்கும் நோக்கமற்று... வழுவை போல் தனது மனையாளே இதற்கும் மறுமொழி பகரட்டுமென்று மெளனியாகக் கப்போடு... சாய்ந்து... வானப் பெருவெளியில் பகல் நட்கத்திரம் தேடிக்கொண்டிருந்த மாணிக்கத்தை.. கடைக்காரர் மார்க்கண்டு... மிக மிக நெயண்டலாக ஏசினார்.

“சாமான் வாங்கவெண்டால் பெடியளை பெட்டிய ஓளை அனுப்பிப் போடுவியள்... வாங்கின காசு தரத்தான் நாங்கள் வீட்டுக்கு நடையாய் நடக்கவேணும்..... என்ன.....? கடனுக்கு சாமான் வாங்கிச் சாப்பிடுற தை விட.. பட்டினி கிடக்கலாம்... உந்தக் காசுக்கு எத்தனை நாள் நடந்திருப்பன்... உங்களுக்கு வெக்கம் மானம் ரோசம்... ஏதேனும் இருக்கே ...”

மார்க்கண்டுவின் ஏச்சில் புதையுண்டு கிடக்கும் அர்த்தங்கள் மிக மிக கேவலமானவை.

அந்த வார்த்தைப் பிரயோகங்களின் தொடர்ச்சி... மிகவும் அசிங்கமானவையாகவே வெளிவருக் கொண்டு என்பது... எல்லாருக்குந் தெரியும்.

தனது வார்த்தைகளை நம்பி யே தான் கடை நடத்துவதா கப் அவரோ பலருக்குக் கூறியும் ருக்கிறூர்.

கோடிக்குள் நின்ற செல்லத் தின் காதுகளில் மார்க்கண்டு வின் வார்த்தைகள் விளை வே செய்தன.

“மாணிக்கா... காசு தரமுடியாவிட்டால் சொல்லு ?”

அவர் வார்த்தைகள் இறுகி வந்தன.. !

மாணிக்கத்தின் மௌனம் அவரை உருக்கொள்ள வைத் தது... பலத்த சத்தமாய் அவர் கத்தினர் இறுதியில் தனது கூடனுக்கு தான் கேட்ட கேள்விகள் போதும் என்கின்ற முடிவுடன் அவர் நடந்தார்

அவரது கேள்வி எல்லாவற் றையும் செவிமடுத்துக், கூனிக்குறுகி... மானமழிந்து விட்டது போன்ற நிலையாய் கோடிக்குள் நிலையாக நின்ற செல்லத்திற்கு அவர் போன பின்பும் முன்னுக்கு வர மனமில்லாதிருந்தது.

சாமான் வாங்கிய காசு அறுபத்தி நாலு ரூபா எண்பத்தி மூன்று சதத்திற்காக அவர் கேட்ட அந்தக் கேள்விகள்?

தான் போன வேலையை.. மறந்து அது மரத்துப் போய்விட நெடுநேரம் கழித்து அவள் முன்னுக்கு வந்தாள்.

மாணிக்கம் கப்போடு சாய்ந்து அதே வானத்தின் நடசத்திரத் தேடல் முயற்சியில் ..

சலனமற்று எதுவித பாவமாற் றமுமின்றி.

அவனுக்கு... எல்லாக் கோபமும் ஒன்றூய்ச் சங்கமித்து அடிவயிற்றின் புகைச்சலாய் மாற... அழுகையும் ஆத்திரமும் பின்னிப் பிணைய மாணிக்கத்தின் மேல் பாய்ந்தாள்.

“கேட்டியளே... அவள் என்னைக் கேட்ட கேள்வியளை உங்களுக்கு ரோசம் இருக்கோ மானமிருக்கோ எண்டெல்லாம் கேட்டானே அதுக்காசவாவது ஏதேனும் சொன்னியளே ஆ... நான் என்ன செய்யிறது உங்கடை ஐஞ்ச ரூபா சம்பளத்திலை ஐஞ்ச பேரை... ஒரு நாளோக்கு தாக்காட்டிறது எண்டால் கடன் வாங்கத்தானே.. வேணும் என்னை என்ன செய்யச் சொல்லுறியள் ?

அவள் பொருமி அழுகாள் ஜிந்து உறுப்பினர்களைக் கொட்ட அந்தக் குடும்பத்தை மூடியுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் நாட்டின் சகலவிதமான பின்தங்கிய வறிய குடும்பங்களில் குவிந்துள்ள பிரச்சனைகளுக்கு குறைந்ததல்ல...

அவன்... அந்த விட்டின் வேலையாள் என்று சுறிப்பிடப் பட்டுள்ள கூப்பன் புத்தகத்திற்குரியவன். தனது விபரமறிந்த காலந்தொட்டு உழைக்கவே செய்கிறுன் பிரச்சனைகள்.. தீர்த்தபாடில்லை.

அவனும், அவனும் இணைந்த தற்குப் பிறப்பாடு.. எத்தனையோ சமாச்சாரங்கள் அவனது வாழ்

க்கையிலும்... நாட்டிலும் நிகழ் ந்து விட்டன.

ஓன்றையொன்று மின்சிய தான் கஸ்டநில்ரூங்கள்.

அவர்களுடைய முத்த பையன்... குழந்தைக் கூப்பனாக இருந்தது. முதல்... இன்று.. கடைசிப்பையன்... குழந்தைக் கூப்பனிலிருந்து பிள்ளைக் கூப்பாக மாறியது வரையில் அவர்களுடைய பங்கீட்டு அரிசியில் தொடக்கம் சினி... மா... மின் காய் மல்லி... ரேசன் மட்டை... பாண்மட்டை என்று எவ்வளவோ மாற்றங்கள்!! அவர்களுக்கு மட்டுமல்ல... அவனைப் போன்றதும்... அவனைப் போன்றதும் அவளது... பிள்ளைகளைப் போன்றுமான்... வேலையாள்... சாதாரணம்... பிள்ளை... குழந்தை... என்று கூப்பன்களை வைத்திருக்கும் அன்றன்று உழைத்து வயிற்றுக்கு ஓராடும் மக்களின் வாழ்க்கையிலும்... கஸ்டங்கள்தான்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் அவள் அவன்மீது சிறினான். தனது இதயத்தின் வேக்காட்டை அவன்மீது கொட்டினான்...

அவன் ஒரு பொறுமைசாலி. தனது ‘மனிசியின் கோபத்தில் உள்ள நியாய அந்யாயங்களைப் பற்றி பகுத்துப் பார்ப்பதைவிட எழுந்து வெளியில் போய்விடுவது நல்லதென்ற முடிவோடு அவன் எழுந்து நடந்துவிட்டான்.

அவள் முற்றத்தைக் கூட்ட வேண்டுமென்றே... ஆட்டை அவிழ்த்துக் கட்டவேண்டுமென்றே... ஆட்டை அவிழ்த்துக் கட்டவேண்டு மென்றே... யோசிக்காது... அழுதுகொண்டு நின்றாள்.

அந்தக்கிழமை எடுத்த கூப்பனரிசி... இரண்டாம் நாளே முடிந்து விட... பக்கத்து வீட்டில் ஒரு பேணி அரிசி கடன் வாங்கிக் காச்சிய கஞ்சியைக் குடித்து விட்டுப் போங்கோ என்று கணவனை அழைக்கும் மனோநிலையற்றவளாய் அவள் நின்றாள்.

கஞ்சியைக் குடித்துவிட்டு பிள்ளைகள் முன்றும் பள்ளிக் கூடம் போய் விட்டார்கள். அவுல்... நின்றிருந்தாலும் கஞ்சிகானது என்பது அவளுக்கும் புரியும் ஆனாலும் வழமையாக கேட்பது போல் கேட்க அல்லும்... தனக்குப் பசித்தபோதும் இருப்பது தனது இரத்தங்களுக்குப் போதாது என்பதை உணர்ந்து “எனக்கு வேண்டாம்! சிக்கேல்லை” என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போவதில்... ஒரு திருப்பதியை இருவரும் பகிர்ந்து கொள்வது வழக்கம். அது தவறி விட்டது.

இப்போது அவளின் கோபம் மார்க்கண்டுவின் மீதுதான் மீறியது... காதுகளில் கிடந்த தோடுகளைக் கழற்றிக்கொண்டு போய் கடையில் விற்று மார்க்கண்டுவின் முகத்தில் காசை விட்டெறிந்து விட்டு அவள் திருப்பியிருந்தாள்.

ஆடு மீண்டும் கத்தி யது ம்
அவள் ஆட்டை அவிழ்த்துக்
கொண்டு போய் பின் வளவுக்
குள் கட்டினால் கட்டினால்.

அந்த வாய் பேசாத சிவன்
மீது அவளுக்குப் பரிதாபம் பிரிட்
து... பசியின் கொடுமை அவ
ளுக்குப் புரியும்...

“நீ... நிக்கவேண்டிய இடத்
திலை நிக்கவேணும்! புண்ணைக்கு
விலைக்கு வாங்கி வைக்க எங்க
ளாலை முடியாது.. எங்கை மரங்
கள்ளை பச்சையிருக்கு.... உன்னை
விக்கத்தான் வேணும்.. அவன்
அறுவான் தம்பிராசா அருவிலை
யெல்லே கேட்கிறேன்... இனி...
அருவிலையெண்டாலும் விற்கத்
தான் வேணும்... உன்றை பரிதாபத்துக்காகவும் என்றை வாழ்
மாயத்துக்காகவும்தான்... இப்ப
தோட்டை அருவிலைக்கு விக்கேல
லையே...”

அவள் தனது ஆட்டுடன்
தன்பாட்டில் பேசிக் கொண்டு
நின்றாள்.

அவளுக்கும் வயிறு புகைந்து
கருகியது... தேத்தண்ணியாவது
வைச்சுக் குடிக்கலாமெண்டால்
சீனி...?

மாணிக்கம் வெளியில் போன
பிற்பாடு அவள் தோடுகளைக்
கழற்றிக்கொண்டு நகைக்கைடக்
குப் போனபோது சில திட்டங்களோடுதான் போனான்... நல்ல
விலைக்கு விற்றால் மார்க்கண்டு
வின்றை காசு குடுத்து மிச்சக்

காசுக்கு... இரண்டு கொத்துரிசி
யும்... சீனி தேயிலையும் வாங்க
வேண்டு மென்பதுதான்... அது

தோட்டை அறுபத்தைந்து
ஞபாவுக்கே விற்கமுடிந்தது. திட்ட
நங்கள்... தவிடுபொடியாகி...
மார்க்கண்டுவின் ‘பிசு’ தீர்ந்து
அவள் திரும்பி விட்டாள். இப்போது
அவள் முந்தானையில்
பதினேழு சதங்கள் மட்டும்...
பகற்பாடு... இரவுப்பாடு...

அவளுக்கு கோபம் கோப
மாக வந்தது... ஐயோ.. இந்த
நிலைமையள் மாருதா..?

பஸ்கக்குக் கட்டணம் உயர்
த்தியதால் நடந்த போகத்
தொடங்கிவிட்டவர்களில் அவ
ளும் ஒருத்தி. நடந்து வந்த களை
யும் மனக்கஸ்டங்களும்... அவ
ளுக்குக் கண்களில் ஒருவித மயக்க
மாக வந்தது.

விளக்கு மாறை எடுத்து...
ஒரு வேகத்தோடு முற்றத்தைப்
பெருக்கிவிட்டு..... மாணிக்கம்
சாய்ந்திருக்கும் கப்போடு சாய்
ந்து கொண்டாள் செல்லம்.

அவளுக்கு இப்போது தன்
கணவளின் மீது... அனுதாபமும்
எல்லையற்ற பாசமும் பிறந்தது...

“அது ஒரு வஸ்ல் சிவன்:
ஏண்டபடியால்... இப்பிடிப்பேசியும்
பேசாமல் இருக்குது.. பாவம்
அந்தாளும் என்ன செய்யிறது..”

கப்பு முகையோடு கிடந்த
கடகத்துள் இருந்து அடைக்
கோழி கத்தியது... .

“இது சனியன்” என்று...
அதைத் தாக்கி வெளியில் ஏறிந்
தாள் செல்வம்.

அது இட்ட முட்டைகள்
இரண்டுந்தான் இன்று தனது
பிள்ளைகளின் மதிய உணவுக்கான
ஒரு இருத்தல் பாண் வாங்க
உதவியது... இது அதன் மீது
பரிவை ஏற்படுத்தினாலும்...

இன்னும் சில நாட்கள் அந்தக் கோழி முட்டையிட மாட்டாது என்னும்போது ஒரு சுய நலம் கலந்த வெறுப்பு கோழி யை விரட்ட உதவியது.

செவ்வாய்... வியாளன் சனி ஆகிய தினங்களில் அவர்களுக்கு ஒவ்வொரு இருத்தல் பாண் கிடைக்கிறது. காலையில் பாலை வாங்கி வந்து வைத்து விட்டு... கஞ்சியையே குடித்து விட்டு அவளது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள்.

முதலாம், மூன்றாம், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அவளது... மூர்த்தி... மல்லிகா... கீர்த்தி... என்கின்ற அந்தச் செல்வங்கள் இன்னும் கொஞ்சநேரத்தில் வந்து விடுவார்கள் மூன்று பேருக்கும் ஒரு இருத்தல் பாண் அது போதாவிட்டாலும் கீர்த்தி முத்தவன் தன் பங்கில் விட்டுக் கொடுத்து மற்றவர்களைச் சமாளிப்பான் அது செல்லத்திற்குப் புரியும் ஒன்பது வயது நிரம்பிய அந்தப் பச்சையுள்ளத்திற்கு தமது தாய்ந்தையரின் கவலைகள் புரியாவிட்டாலும் சகோதர வாஞ்சை இருக்கவே செய்தது.

அவனை ஐந்தாம் வகுப்போடு நிறுத்தி தகப்பனாரோடு வேலைக்கு அனுப்ப வேண்டும் மென்று அவள் நினைப்பாள் ஆனால் வகுப்பில் அவனது கெட்டிக்காரத்தனத்தை யோசிக்கும் போது மனம் மறுகும்.

மாணிக்கம் கூட மகனைத் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டுமென்று கூறுவான்.

மாணிக்கம் மிகவும் மெலிந்து விட்டான் காலையிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் ஒரு நேரத்தினியோடு உழைப்பதென்றால் ஏன். அவள் கானும் அவர்களைப் போன்று ஒவ்வொரு மனிதரி லும் மெலிவு தெரியவே செய்கிறது.

அவள் பருத்தித்துறைக்குப் போகும் போது வியாபாரி மூலையில் ஒரு புது வீட்டின் கோப்பி சத்தின் மேல் சலாகை அடித்துக்கொண்டிருக்கும் தனது கணவனை அவள் கண்டாள். சுட்டியலை உயர்த்தி ஆணியை அடிக்கும் போது அவனது விலாஸலும்புகள் அவனுக்குத் தெரிந்தன.

அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது.

முதல் நாளும் அதற்கு முதல் நாள் மாண்க்கம் வேலைக்குப் போகவில்லை அவனுடைய மேஸ்த்திரியருக்கு ஏதோ ஒரு அவசர தேவையிருந்ததால் அவர் இரண்டுநாள் வேலைக்குப் போகவில்லை எனவே

இவனுக்கும் வேலையிருக்க வில்லை.

முதல் நாளுக்கு முதல்நாளிரவு அவனுக்கு பச்சைமாவில் தோசை சுட்டு அவள் கொடுத்திருந்தாள்..

முதல்நாளிரவு அன்னல்டசுமி யிடம் ஒரு பேணி மா கடன் வாங்கி .. கொஞ்சமாகக் கீரை போட்டு புட்டவித்துக் கொடுத் திருந்தாள் ... இப்படியான நொய்த சாப்பாடுகள் உழைக் கின்ற உடம்புகளுக்கு எந்த அளவுக்குப் போதும்.

மாணிக்கத்தை நினைக்க அவனுக்கு அழுகை வந்தது.

‘இன்னைக்காவது அந்தாளுக்கு சோறு குடுக்கலாமென்டால் அவன் கடைக்காரரப் பாழ் படுவான்.. அருவிலைக்கு எல்லோ தோட்டை எடுத்தான்...’

நகைக்கடை மூலையில் ஒட்டப்பட்டிருந்த அந்த நோட்டை சின்வாசகம் அவனுக்கு இப்போது மிகவும் புரிந்தது.

‘மாறி மாறி ஆண்டாலும் ஏழையள் வாழ்வு கண்ணீரி வே ’

இதைத்தானே... செல்லையாவும் கூறினான். செல்லையா என்கின்ற அவனுடைய கணவனின் தமிழ் கூறும் அந்த நல்ல நிலைமையை ஆக்கக்கூடிய அரசு விரைவில் வரவேண்டுமென்று அவள் மானசீகமாக விரும்பினான்.

விலைவாசிகள் ஏரூத பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்ப

டாத.. உயர்வு.. தாழ்வு இல்லாத... அந்த அரசை அமைக்க எல்லாரும் ஒத்துழைக்கக் கூடாதா என்று அவள் மனதுள் முன்கினான்.

வள்ளியாச்சிகூட அவளிடம் தான் சாவதற்றுள் இந்த நிலையைக் கண்டு சாகவேணுமென்று விரும்புவதாகக் கூறியிருக்கிறான்.

கிழவியான அந்த மனுசியின் ஆர்வத்தைச் செல்லையா பலதட வைகள் பாராட்டியிருக்கிறான்...

‘மச்சாஞ்சும்... அன்னையும் தான்... இன்னும் பயந்து சாகுது கள் ...’

என்று அவன் நவீனமாக அவளைப்பகிடப்பன்றைவான்,

அயலெங்கும், ‘அரிசி’ ‘சீனி’, ‘மா’ என்று கடன்... இந்த நேரத்தில் தனது மனக்கொதிப்பை செல்லையா கூறும் ‘ஓளியமான எதிர்காலம்’ பற்றிய நம்பிக்கைக் கணவுகளில் செலவிடுவதில் அவள் தனது பசியையும் தனது கணவனின் பசியையும் கணநேரம் மறந்திருந்தாள்.

அடுப்படியுள் ஏதோ இட றும் ஒலி கேட்டது.

விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு பாய்ந்தாள் செல்லம்.

வரிச்சப்பிடித்திருந்த மட்டையிடுக்குக்குள்ளால் ஒரு நாய் மதியத்துக்குப் பிள்ளைகளுக்கென்று வைத்திருத்த பாணைக் கவ்வியபடி பாய்ந்தது.

ஒருகனம் அவனுக்குத் தலை
சுற்றியது ...

ஜீயோ கடவுளே... எந்தத்தேவயி
யாளின்றை நாய்க்கோதாரி இஞ்செ
வந்தது...

அடி அடி... ஜீயோ என்றை
பிள்ளையள் பசி கிடக்கமாட்டுது
கள்” ...

அவனுக்கு ஏனே குரல் வற
ண்டு விட்டது... கத்திப்பேசமுடியாமல் “எனை வள்ளியாச்சி...
என்று ஸ்ராணயின்றி கூப்பிட்டுக்
கொண்டு நாயைத் துரத்திக்கொ
ண்டு பாய்ந்தாள் நாய் உக்கி
விழுந்துகிடந்த வேலிப் பொட்டு
க்கால்பாய்ந்து ஒழுங்கையில்
இறங்கி ஓடியது.

வள்ளியாச்சி வெலியின் மூலை
யில் நின்று. ‘அடி அடி’ என்று
கத்தியும் நாய் நிற்கவில்லை.

செல்லத்திற்கு உலகம் இரு
ண்டுவருவது போலி குந்தது.
அவள் திட்டியமுதாள்.

பாடசாலையிலிருந்து திரும்ப
இருக்கும்... பிள்ளையள்! ‘எனை
வள்ளியாச்சி... நான் என்னைன
செய்யிறது...!!’ அவள் நாயை
திட்டியபடி புலம்பியமுதாள்.

ஆடு ‘மே’ என்று பின்வள
வுக்குள் நின்று கத்தியது.

அதன் கத்தலில் பசியோடு
வரும் பிள்ளைகளின் சாயல்,

அவனுக்கு எதுவும் புரிய
வில்லை. தோடு வித்த விசயம்

முதல் சகலதையும் ஒரு பாட்டம்
வள்ளியாச்சியிடம் கூறி விட்டு.

“ஜீயோ வீடு வாசலை வேலி
விராயை அறிக்கையாய் வைச்சிருக்கலாடெண்டால் என்னைன
செய்யிறது . “இப்பநாள் ஆரிட்டைக் கடனுக்குப் போறது ...
அவன் மார்க்கண்டுவிட்டை இப்பதான் ரோசத்தோடை காசை
எறிஞ்சிட்டு வந்தன் இனி ... மா
வுக்கு... அல்லது அரிசிக்கு அவ
னிட்டைப் போகவே... அவன்...
அவன்... ”

அவன் அவனையும் திட்டினை
பேசப்பேச அவனுக்கு மயக்க
காக வந்தது.

ஓய்ந்துபோய் தின்னைக்கப்
போடு வந்து சாய்ந்தாள் அவன்.

பசியோடு வரும் கீர்த்திமல்
விகா மூர்த்தியின் உருவும் அவ
னுக்கு மங்கலாய் தெரிந்தது.

முந்தானையைவிரித்து நிலத்
தில் சரிந்தாள் செல்லம் ...

கண்ணீர்... சீலையில் துளிர்த்
தது. ஏதோ ஒருவித மயக்கம் ..
நித்திரையுமல்ல ... மயக்கமு
மல்ல. எவ்வளவு நேரம் கழிந்தது...

செல்லம் செல்லம் என்று
வாஞ்சையாகக் குரல் கொடு
த்தபடி வள்ளியாச்சி உள்ளே
வந்தாள்.

“எழும்படி மேஜை... பெடியள் பசியோடை வரப்போகுது

கிழவியின் குரவில்... அதிகாரம் கலந்த வாதசல்யம் குழியிட்டது.

சினுக்கத்தோடு “நான் என்னை செய்யிறது”, என்று ஏக்கத்தோடு முனுமுனுத்தாள் செல்லம்.

கிழவி கொடுப்புக்குள் சிரித் தாள்... “அதுக்காகப் பிஞ்சக ஜூயும் பட்டினி போடப்போறியே”.

இந்தா இதை எடுத்து அவி.

முந்தானைக்குள் இருந்து ஒரு பருத்த செஞ்சிவப்பரன் மண்ணப்பிய மரவள்ளிக் கிழங்கை எடுத்து அவள் முன் வைத்தாள் கிழவி...

இப்போதைக்கு இதை அவிச்சு ஒரு சம்பலும் இடிச்சால் சரி.. இந்தா இதிலை கொஞ்ச ஒடியலும் கிடக்குது அதை இடிச்சு கொத்தானுக்கு இரவுக்குப் புட்டவி எல்லாம் சரி.... கவலைப் படாதை... எழும்பு.

— யாவும் கற்பனை —



சியோனிஸ்டுகள்.....

சியோனிசப் பயங்கரவாதம் ஆரம்பத்தில் அராபியக்கும் யூதருக்குமெறிராக நடத்தப்பட்டது. யூதர்களை ஐரோப்பாவிலிருந்து வெளியேறச் செய்வதுதான் இதன் நோக்கம். போலன்தில் நாவிகள் குடிகொண்டிருந்தபோது மூன்று இலட்சம் யூதர்களைக் கொலை செய்வதற்கு சியோனிஸ்டுகள் ஒத்தாசை புரிந்தனர். ஜில்ரவேல் உருவாக்கப்பட்ட பின் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்ட எம். பேகன் அந்தச்சமயம் நாவிகளின் பொலிஸ்படையில் ஓர் அதிகாரியரக் கிழங்கை குறிப்பிடத்தக்கது.

(எம். பேகன் போலத்தில் பிறந்தவன்)

இரண்டாவது உலகயுத்தத்தின் போது சிறையிலிருந்த சியோனிஸ்ட் தலைவர்களான வெயீச் மென், என். கோல்டா மென், பென் கோரியன், கோல்டா மெயர், எஸ் கோல் ஆகியோரை நாவிகள் மோசமாக நடாத்தவில்லை. அதற்கு மாருக அந்தத் தலைவர்கள் கிட்டிருக்கு கிழக்கு முனையில் தேவைப்பட்ட 10,000 லொறிகளைக் கொடுத்துதவுமாறு திரு. வின்சன்ட் சேர்ச்சிலை அடிக்கடி வேண்டிக்கொண்டனர்.

(“இரகசியப் பாதைகள்,” இலண்டன், 1955, பக்கம் 13, கிம்சேயினுல் எழுதப்பட்டது.)


★ ஒரு
பரம்பரையின்
சரித்திரம்

* புதுவை இரத்தினதுரை

கப்பலிலே வந்து, காற்றுக்கொதுங்கியதான்
அப்பனுக்கு அப்பன் ஆங்கிலத்துத் துரையெனவோர்
எண்ணம் எமக்குள்ளே, எழுந்திருந்த காலமதில்
விண்ணர்கள் இந்த விதானை உடையர்கள்
வந்திருந்த வெள்ளோயர்க்கு, வாஸ்பிடத்த காரணத்தால்
சொந்த நிலபுலன்கள், சேர்த்துப் பெருக்கெடுத்தார்
மன்னர் பிரபுக்கள், மர்காலம் போய்முடியப்
ஷானர் உள்ளுரீன்ற பெருஞ்சாதித் திமிர்கார்
உடையார் விதானைகளாய், உட்கார்ந்த காலமதில்
அடையாத கானி அனைத்துக்கும் தம்பேரில்
சொல்லிப் புரியாத, நோம்பெழுதி வைத்தார்கள்
கள்ளவற்றுதிக் கணக்கெழுதி வைத்தார்கள்
பொன்னன் பண்டாரி, பேய்க்கந்தன் மதவழியான்
என்றும் உழைப்பவரை, இழிசாதி என்றெருதிக்கிட்
தங்கள் வயல்களிலே, சாகுத்து அன்னவரின்
அங்கம் சொரிந்துவிட்ட, அனல்வேர்வைத் தண்ணியினுஸ்
பெரங்கி யெழுந்த புதுவயலின் விளைச்சலிலே
பத்துப் பதினாறு, பத்தாயம் நிறைஉத்தார்கள்
கொத்துக் கணக்காகக் கோயிலுக்கும் கொடுக்கார்கள்
சட்டங்கள் விதீழமைகள் சர்வசன வாக்குரிமைத்
திட்டங்கள் எல்லாமே திட்டமிட்டுச் செய்தார்கள்
ஆண்டவணைச் சொல்லி, அலங்காரத் திருவிழாக்கள்
ஒழுந்திம் எனப்புலம்பி, உழூவீஸ்ர வட்செழாழிகள்

சாந்தி சமஸ்கிருத, சகஸ்நாம அருச்சணைகள்
 எல்லாம் உழைப்பவரை, ஏமாற்றத் திட்டமீட்டு
 வல்லான் அதிகார, வழித்தோன்றல் வகுத்தவீதி
 இந்த வித்தையே, இறைவனை ஏமாத்து
 வந்த உழைப்பவரும், வாய்பொத்திக் கிடந்தார்கள்
 தங்கள் உழைப்பையெல்லாம், தாரைவார்த்துக் கொடுத்தார்கள்
 காலம் உருண்டதினால் கடுசதியில் மாற்றன்கை
 ஞாலப் பரப்பினிலே... நடந்ததினால் சமதருமப்
 பூங்கானில் ஒருக்கோடி, பூக்கள் மலர்ந்ததினால்
 ஆங்காங்கு பொதுவட்டமை, அரசுக்கள் நிமிர்ந்ததினால்
 விதியென்று சும்மா, விழிமிழந்த மானுடர்கள்
 சதியென்று புரிந்துவிடுதுச் சரித்திரத்தைத் தொடங்கியதால்
 உதிரத்தை வியர்வையதாய், உருமாற்றும் மானுடர்கள்
 புத்துவைகைக் காணப் புறப்பட்ட காரணத்தான்—
 மெத்தைக்ட்டும் சுரண்டுகின்ற, முதலாளிக் கும்பனுக்கும்
 உடையார் பரம்பரைக்கும், ஊரைக் கருவறுக்கும்
 விடையேறி யப்பனையும், வெலேந்தும் முருக்ணையும்
 சொல்லீச் சுரண்டுகின்ற, திருக்கூட்ட வேதியர்க்கும்
 சதிரம் நலுங்காத, சள்ளையர்க்கும் இப்பொழுது
 எதிரும் புதுப்புடிய, இடிகளதே விழுவதினால்
 ஒதிகள் சரிக்கிறது, உழைப்பவரே வையமதில்
 விதியைப் திருப்புகின்ற, விசைகளுள் யாக்குரீ
 பற்றைகளை வெட்டி, பலசெய்து தீர்பாய்ச்சி
 முத்தையன் கட்டில், முச்சிரைக்க வேளைசெய்வோர்
 உச்சிற் பகற்பொழுதில், உங்களுக்காப் புழுபவர்கள்
 பச்சைக் களனியிலே..., பசுத்திருந்து பாடுபட்டோர்
 இரும்பைப் பிழிந்தெடுத்து, இயந்திரங்கள் செய்திடுவோர்
 அரும்பு வியர்வை சொரித், தகிள்தைக் காத்திடுவோர்
 வண்டி இழுத்திடுவோர், வாகனங்கள் ஒட்டிடுவோர்
 கண்டி மலைச் சரிவில் கசங்கிக் கொழுந்தெடுப்போர்
 இந்த உடலங்கள், எழுந்தொருநாள் தீதிபெற
 வத்தால் அவர்க்கெத்திராய், வருபவர் யார்? மாடுவிலை
 குந்தியிருப்பவரா? கொம்பனிகள் ஆன்பவரா?
 மந்திரியா? அன்றி மந்திரியின் பிள்ளைகளா?
 பத்துக் கிணற்றியைப் பசம்பரையாப் புக்கும்போக்கு
 குத்தகைக்குக் காணி, கொடுக்கின்ற பெரியவரா?
 சட்ட விதிமுறையா? தனிநபரே தீர்ப்பனித்துக்
 கொட்டும் விளையாட்டுக் கோட்டு வழக்குகளா?
 எல்லாம் உழைப்பவர்க்கு எதிராக நன்றிடிலும்
 வள்ளா உழைப்பவர்கள், வரலாற்றை வென்றெடுப்பார்.

தோட்டத் தொழிலாளரின்



தொடர்ச்சியான

சோகவரலாறு!

★ மகாவலி ★

எமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும், அதன் காரணமாக உருவாகியுள்ள உணவுப் பஞ்சங்கும் இதுவரை வரலாற்றில் காணுத நிகழ்ச்சிகளாக வளர்ந்து வருகின்றன. இந்நெருக்கடிகளினால் இலங்கையில் வாழும் சகலமக்களும் — குறிப்பாக உழைக்கும் மக்கள் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தோட்டத் தொழிலாளரப்பற்றியும், அவர்களை எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடி பற்றியும் வரலாற்றுரீதியாக ஆராய்வது மிக முக்கியமாகும்.

இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள், இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களே. இந்நாட்டின் தேசிய வருமானத்தின் 60 சதவீதத்தையும், அநியச் செலாவனியின் 90 சதவீதத்தையும், பெற்றுத் தரும் இத்தொழிலாளர் பெறுவதோ மிகக் குறைந்த

சம்பளமாகும். எட்டு மணிநேர வேலைக்கு ஒரு ஆண் தொழிலாளிக்குக் கிடைப்பது 4 ரூபா 78 சதமும், ஒரு பெண் தொழிலாளிக்குக் கிடைப்பது 3 ரூபா 85 சதமும் மாத்திரமே. வாரத்தில் 3 நாட்களுக்குக் கூட ஒமுங்காக வேலை கிடைப்பது அரிது. ஆனால் வாரத்துக்கு ஒரு இருத்தல் அரிசியும், ஒரு இருத்தல் மாவுமே வழங்கப்படுகின்றது. வாரத்தில் ஒருநாள் கூட, இத்தோட்டத் தொழிலாளர் தமக்குத் தேவையான உணவை உட்கொள்வது கிடையாது, 10 அடிநீளமும் 8 அடி அகலமும் கொண்ட, காற்றேட்டமில்லாத வயன் காம்பிராக்களில் அவவாழ்க்கை நடாத்தும் இத்தகைய தொழிலாளர் எண்ணிக் கைகிட்டத்தட்ட 10 இலட்சமாகும்.

இந் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியாக விளங்கும், இத்தொழிலாளர்களின் வரலாறு, அன்று தொட்டு இன்றுவரை இரத்தத்

தாலும் வியர்வையாலும் எழுதப்பட்ட தொடர்ச்சியான ஒரு சோகவரலாறுகும். இந்த வரலாற்றை அறிந்திருத்தல் இன்று எம்முன்னுள்ள சரித்திரக் கடமைகளை ஒரளவாவது புரிந்து கொள்வதற்குத் துணை புரியும்.

18-ம் நூற்றுண்டின் ஆரம்பத்தில், ‘‘குரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை’’ உருவாக்கி, உலகில் பல நாடுகளைத் தமது காலனி நாடுகளாக்கி, அந்நாட்டு மக்களையும், செல்வத்தையும் சுரண்டிவந்த பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் எமது நாட்டின்மீதும் தமது நச்சப்பார்வை வைச் செலுத்தினர்.

7-3-74ல் அட்டன் வாவி பர் சங்கத்தின் சார்பில் அட்டன்-டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடை பெற்ற ‘தோட்டத்தொழிலாளரும் உணவு நெருக்கடியும்’ என்னும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தோட்டத் தொழிலாளின் சோக வரலாறு பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு.

1815-ம் ஆண்டு கண்டிராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டபின்னர், முழு இலங்கையும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இலங்கையின் மலையகப்பகுதிகளில் அவர்கள், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கான திட்டத்

தை உருவாக்கினர். அவர்களுக்கு முதலில் தேவைப்பட்டது நிலமாகும். அதனால் கண்டிய விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதற்காக 1840-ம் ஆண்டு பாழ் நிலச்சட்டம் என்ற பயங்கரமான சட்ட மொன்றைக் கொண்டுவந்தனர். இச்சட்டத்தின்படி தாம் விவசாயம் செய்யும் நிலத்தின் மீது தமக்குள் உரிமையை உறுதிகள் மூலம் நிருபிக்கமுடியாத விவசாயிகளின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு. ஏக்கர் ஒண்டு 50 சதம் என்ற விதத்தில் வெள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டது. அன்றைய அரசர்களின் சட்ட அமைப்பில் இம்மாதிரியான உறுதிகள் தேவைப்படவில்லையாதால், இந்திலுக்களில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த கண்டிய விவசாயிகள், தமது உரிமையை நிலைநாட்ட முடியாமல் தமது நிலங்களை இழந்தனர்.

இந்திலையில் 1888-ம் ஆண்டு தரனியவரிச் சட்டம் என்று மற்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது இச்சட்டத்தின் பழுவைத் தாங்க முடியாது, விவசாயிகள் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நிலங்களையும் வெள்ளையருக்கு தானஞ்செய்யவேண்டிய தூர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்த நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டு, இவ்விவசாயிகள் அநாதரவாக வெளியே விடப்பட்டார்கள். வேறு விதமாகக் கூறுவதானால், மெல்ல மெல்லச் சாகவிடப்பட்டார்கள்.

இந்நாட்டு விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் காலத் துக்குக்காலம் கபடத்தனமான சட்டங்கள் மூலம் கைப்பற்றப் பட்ட பொழுதெல்லாம் இட்கொடுமையை எதிர்த்துக் கண்டிய விவசாயிகள் பலதடவை கிளர்ச்சிகள் செய்தனர். ஆனால் இந்நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொடுப்பதற்கு உள்ளர் நிலப் பிரபுக்களாயிருந்த ரத்வத்தை, மொலமுறே பேசன்றவர்கள் உடன்தையாக இருந்தனர். இதற்குப் பிரதியுபகாரமாக வெள்ளோயரிடமிருந்து இவர்களுக்குப் போதிய சன்மானம் கிடைத்தது. அவ்வாறு பெற்றுக்கொண்ட சன்மானங்களினால் தான் இக்குடும்பங்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவிலேருந்து
தொழிலாளர் இறக்குமதி

இந்த விதமாக வெள்ளோயர் கொள்ளோயிட்ட நிலங்களில் பாடுபடுவதற்குப் பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர், சொந்த நிலங்களில் பாடுபடுவதற்குப் பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். சொந்த நிலங்களையிழந்த கண்டிய விவசாயிகள் தமக்கு விசுவாசமாக உழைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தின் காரணமாக, வெள்ளோயர் அநாதரவான நிலையில் விடப்பட்ட கண்டிய விவசாயிகளை வேலைக்கீர்த்த முன்வரவில்லை. இச்சமயத்தில் நீக்ரோ அடிமைமூறைக் கெதி

ராக உலகின் பல வேறுநாடுகளீலும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. 19-ம் நூற்றுண்டின் முற்பகுதி யில் இந்த நீக்ரோ அடிமை மூறையும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெள்ளோயர்கள், தமது காலனி நாடுகளில் வேலை செய்வதற்கு நீக்ரோக்களைக் கொண்டுவர முடியாத நிலையை ஏற்படுத்தியது. எனவே, இலங்கைக்கு மிக அன்மையிலுள்ளதும், ஆசியாவில் தமது மிகப் பெருங்காலனிநாடாகவிருந்ததுமான இந்தியாவின் தென்பகுதியிலிருந்து ஏழைமக்களை இறக்குமதி செய்து, இங்குதாம் உருவாக்கிய தேயிலைத் தோட்டங்களில் வேலை வாங்குவதற்கு வெள்ளோயர் திட்டமிட்டனர்.

பிரித்தானியர், இந்தியாவின் இயற்கைப் பொருளாதாரத்தை அழித்து, தென்னிந்திய விவசாயத்திலும், தொழில் துறைகளிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினர். அதனால் அம்மக்கள் மத்தியில் பசி, பட்டினி, பஞ்சம் போன்ற கொடுமைகள் பெருமளவில் பூதாகாரமாக உருவெடுத்தன. இச்சாதகமான சூழ்நிலையைப்பயன்படுத்தி, பசி பட்டினியால் அவதியுற்றுக்கொண்டிருந்த மக்களை இலங்கைக்குக் கடத்திக் கொண்டு வருவதற்கு வெள்ளோயருக்குப் பெரும் சாதகமாயிருந்தது.

இந்தியத் தொழிலாளரின் அவை நிலை

இந்தியத் தோட்டத் தொழிலாளர், முதன்முதலாக 1828-ல் கவர்னர் பாண்ஸ் என்பவாால்

கொண்டுவரப்பட்டார்கள். ஒப்பந்த முறையில் கொண்டுவரப்பட்ட இத்தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் வெகுவிரைவில் இலங்கையை விட்டுத் தாய்நாட்டிற்கு ஒடினார் கள். தொழிலாளரின் ஜென் மட்டும் அன்னையிலிருந்ததால் இந்த ஒப்பந்த முறை செல்வனே செயற்பட முடியவில்லை. ஆகலால் இதற்குப்பதிலாககங்காணிமுறை கொண்டுவரப்பட்டது. கங்காணி மார்கள், வெள்ளோத்துரைமாரிடம் பெருந்தொகையான பணத்தை முற்பணமாக வாங்கி, அதில் ஒரு சிறுதொகையைத் தென்னிந்னிய மக்களின் குடும்பங்களுக்குக் கொடுத்து, ஆசை வர்த்ததைகள் கூறி அவர்களை இங்கு கடத்தினர் இலங்கைக்கு வரும்பொழுதே, கங்காணி மாரிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நியதிக்கு இத் தொழிலாளர் உள்ளாக்கப்பட்டனர். ஆனால் கங்காணி மாரேச, வெள்ளோயரிடம் வாங்கிய பணத்தில் பெரும்பகுதியை ஏப்பம் விட்டனர். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளின் உழைப்பிலும் ஒரு பகுதியை தலைவரிப்பணமாக (பெண்ஸ்மனி) அறவிட்டு, அப்பணத்தையும் கங்காணிமாருக்கே வெள்ளோயர் கொடுத்தனர். இக்கங்காணிமார்கள் வெள்ளோயரின் சுரண்டலுக்கு விஸ்வாசமாக செயல்பட்டது மல்லாமல் தமது சொந்தமக்களை தாங்களும் பலவழிகளில் சுரண்டிச் சூறையாடினர். இதனால் அவர்களின் பிள்ளைகள் இன்றும் தோட்டச் சொந்தக்காரர்களாகவும், பெரும் வியா

பாரிகளாகவும் விளங்குவதோடு இலங்கைப் பிரஜாவரிமை பெற்றவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் கடன்காரராகவே வந்து தமது வாழ்க்கையை ஆரம்பித்த தொழிலாளர் மீண்டும் தாய்நாட்டுக்குத் தமது விருப்பப்படி செல்ல முடியாதிருந்தது. அப்படிச் செல்வதாயின், வெள்ளோத்துரையின் ‘துண்டு’ கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படித் ‘துண்டு’ இல்லாமல் தோட்டத்தை விட்டு வெளியேறிச் செல்பவர்களை இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் கைதுசெய்து அவர்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியா அன்னையிலிருந்ததால் தொழிலாளர்கள் அடிக்கடி தோட்டங்களை விட்டு ஒடுவது சாத்தியமாயிருந்தது. ஆயினும் புதிய சட்டத்தின் மூலம் வாழ்க்கை முழுவதும் துரை மார்க்களுக்குக் கடன்காரராயிருந்த தொழிலாளர், தோட்டத்தை விட்டுச் செல்வதாயின், அவர்களுக்குரிய கடனைச் செலுத்தித் ‘துண்டை’ பெற்றுக்கொண்டேசெல்லவேண்டிய நிர்ப்பந்தந்துக்குள்ளாக்கப்பட்டனர். இதனால், தொழிலாளர் தமது தாய்நாடு செல்லமுடியாது தடுத்துவைக்கப்பட்டனர்.

மாத்தலைக் கிளர்ச்சி: இந்தியத் தொழினாளரைப் பற்றிய தப்பான அபிப்பிராயம்:

தோட்டத் தொழிலாளரின் வருகையோடு ஒட்டிய காலங்களில், குறிப்பாக 1818-ம் ஆண்டிலும் 1848-ம் ஆண்டிலும் சிங்

கள விவசாயிகள் வெள்ளையரை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் செய்தனர். இக்கிளர்ச்சிகளின் போது தெல்லாம் சிங்கள விவசாயிகளுக்கெதிராக இத்தோட்டத்தொழிலாளர்கள் மோதவிடப்பட்டார்கள். உதாரணமாக 1848-ஆம் ஆண்டு நடைபெற்ற மாதத்தினைக்கிளர்ச்சியின் போது ஆத்திரமடைந்த சிங்கள விவசாயிகள் பல தோட்டங்களைத் தீக்கிரையாக்கி ஞார்கள், தோட்டத்துரைமார்கள் பயத்தினால் கொழும்புக்கு ஓடி ஒளித்தனர். இச்சந்தரப்பத்தில் தோட்டங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியத் தொழிலாளர்களிடம் விடப்பட்டது. வெள்ளைத்துரைமாரின் தோட்டங்களில் எவ்விதுறிமையுமின்றி அடிமைகள் போல உழைத்த தொழிலாளர்கள், அவர்களின் நலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சிங்கள விவசாயிகளை எதிர்த்துப் போராடவேண்டிய துரப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

வெள்ளையரை எதிர்த்துச் சிங்கள விவசாயிகள் கிளர்ச்சிகள் நடத்திய போது இக்கிளர்ச்சிகளுக்கு வெள்ளையின் கையாட்களாக அப்பாவிகளான இந்தியத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்கள், தமது நிலங்களைப்பறித்துத்தவர்கள் இந்தியத் தொழிலாளர்களே என்ற தப்பான எண்ணம் சிங்கள விவசாயிகளிடையே வளர்ந்து வந்தது. அத்துடன் இந்தியத் தொழிலாளர்களோடு சேர்ந்து ஓட்டுணர்னி வர்க்கமாக இலங்கை வந்த வியாபாரிகளும் வட்டிக்கடைக்காரர்களும், இந்தியத்

தொழில் னரை மட்டுமென்றி, சிங்கள விவசாயிகளையும் மிகக் கடுமையாகச் சுரண்டி வந்தனர். இக்காரணிகளே பிற்காலத்தில் இந்தியத் தொழிலாளர்களுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் வகுப்புவாத கசப்புணர்ச்சிவளர்வதற்கு அடிப்படையாக அமைந்தன.

கல்விவசதி சுகாதாரவசதி புறக்கணப்பு:

19-ம் நூற்றுண்டு முழுவதும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வசதி மறுக்கப்பட்டு வந்தது. 1900-ம் ஆண்டளவில் தோட்டப்பகுதிகளில் சுமார் 30 மில்லியில் பாடசாலைகளே நடத்தப்பட்டுவந்தன அவைகளில் கல்வி புகட்டுவதை விட மதப்பிரசாரமே முக்கியமாக்ககொள்ளப்பட்டது. இதுபற்றி அக்காலத்தில் ஆய்வு நடத்திய ஒரு கல்விக்கமிஷன் ஒரு வேடுக்கையான முடிவைக் கூறியது. தோட்டத் தொழிலாளரின்வேலை நிலைக்கு கல்வி எவ்வகையிலும் அவசியமில்லையென்றும், கல்வி வசதியில் லாம் விருப்பதால் தொழிலாளர்களுடைப்பங்கள் அதிகமான பணத்தை மீதப்படுத்த முடியும் என்றும் அக்கமிஷன் தனது அறிக்கையில் கூறியது.

1907-ம் ஆண்டளவில் கிராமப்புறப் பாடசாலைத் திட்டத்தின் அடிப்படையில் தோட்டங்களிலும் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை பெயராளவில் மட்டுமே பாடசாலைகளாக இருந்தன. உதாரணமாக

1958-ல் தோட்டப்பாடசாலை வில் சுமார் 800 பாடசாலைகள் இருந்தன - இந்த 800 பாடசாலைகளிலும் ஆசிரியர்தொகை 1000க் கும் குறைவதான். இது கிட்டத்தட்ட ஒரு பாடசாலைக்கு ஒர் ஆசிரியர் என்ற விகிதத்தில்தான் இவர்களில் 80 சதவீதமானாலே எவ்வித ஆசிரிய தராதரப்பத்திரமுற்றவர்கள் என்று 1958-ஆம் ஆண்டுப் புள்ளிவிபரம் கூறுகின்றது. மேலும் இங்காலப் பகுதி யில் 5 வயதுக்கும் 14 வயதுக்கு மிடைப்பட்ட 75,000 பிள்ளைகள் கல்விகற்றுக் கொண்டிருந்த சமயம், ஒரு ஈட்சத்து முப்பத்திரண்டாயிரம் (1.32,000) பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல வில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. சம்காலக்கில் இலங்கை முழுவதும் 27 சதவீதமானால் பாடசாலைக்குச் செல்வாதிருந்த வேளையில் தோட்டப் பகுதிகளில் 60 சதவீதமானால் பாடசாலைக்கு செல்லவில்லை. 1958-ம் ஆண்டில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களின் தொகை 75,000 ஆகும். ஆனால் பத்து வருடங்களின் பின்னர் 1968-ம் ஆண்டில் 80,000 மாக மாறியது. அதாவது பத்துவருடாலத்தில் 5,000 மாணவர் மட்டுமே அதிகரித்தார்கள்.

கல்விவசதியில்லாததுபோன்ற சுகாதார வசதியின்மையாலும் தோட்டத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். மலசலகூடவசதிகளோ காற்றேஞ்ட வசதிகளோ உள்ள இந்பிடிங்கள் இல்லாம்யால் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட

கொடிய நோய்களால் பெருந்தொகையான தொழிலாளர்கள் செத்து மடிந்தார்கள். வசதி படைத்தவர்கள் வருடத்துக்கு வருடம் தமது இருப்பிடங்களை நல்ல வசதியுடன் மாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால் தோட்டத் தொழி லாளரோ அவர்கள் இங்கு காலெடுத்து வைத்த காலம் முதல் இன்றுவரை அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட சிறைக்கூடங்கள் போன்ற லயன் காம்பராக்களிலேயே அல்லவுறுதின்றனர்.

குடியிருமை அரசியலுரிமை மறுக்கப்பட்டது

மேற்கூறப்பட்ட கல்வி சுகாதாரவசதிகள் மறுக்கப்பட்டது போன்று இவர்களுக்குக் குடியிருமையும் திட்டமிட்டு மறுக்கப்பட்டது. இவர்களது குடியிருமை அரசியல் உரிமைகளுக்காக இந்தியாவிற்கும் இலங்கையிலும் ஓரளவு முற்போக்காளர்கள். பல்வேறு காலகட்டங்களிலும்பலவிதமான கோஷங்களை எழுப்பினர். ஆனால் டி. எஸ். சேனநாயகா போன்ற தமது வர்க்கநூல்களில் தூரதிருஷ்டி படைத்த தலைவர்கள் இத்தொழிலாளர்களின் குடியிருமை, அரசியல் உரிமைகளுக்கு மறுப்புக் கெடுவது வந்தனர். தொழிலாளர் என்ற ரீதியில் இவர்கள் இடத்தாரி மனப்பான்மை கொண்டிருந்தது தவிர்க்க முடியாத தாகும். நீண்டகாலப் போக்கில் தமது வர்க்கத்துக்கெதிராகஇவர்கள் கெயற்படுவார்கள் என்ற அச்சமே டி. எஸ். சேனநாயக்கா போன்ற தலைவர்களின் இந்த

நடவடிக்கைக்குக் காரணமாகும். உதாரணமாக 1931-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 14 மலை நாட்டுப் பாரானுமன்ற உறுப்பி னர்களில் 7 பேர் யூ என். பிக்கு எகிர்த்தரப்பில் இருந்தமை டி. எஸ். சேனநாயகாவின் சந்தேகத் தை மேலும் உறுதிப்படுத்தியது. 1947-ம் ஆண்டு நடந்த கண்டி� உபதேர்தலில் டி, எஸ். வின் பிரதிநிதி கண்டியில் தோற்கடிக் கப்படுவதற்கு தோட்டத்தொழி லாளரின் வாக்குகள் தான் பிரதா னகாரண மாகவி நந்ததை அவர் பிரத்தியிடச்சாகக் கண்டுகொண்டார். எனவே சேனநாயக்கா தோட்டத்தொழிலாளர்மீது வஞ்சம் தீர்ப்பதற்கு தனது அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் விளைவே 1948-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய—பாகிஸ்தான் பிரஜாவரி மைச்சட்டமாகும்.

இவ்விதமாக இந்திய வம்சா வழி மக்களான தோட்டத்தொழி லாளர்கள் குடியுரிமையும் அதன் மூலம் வாக்குரிமையும் இமந்து நாடற்ற பிரஜைகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன் மூலமாக இந்திய வம்சாவழி மக்கள் அரசாங்கத்துறையிலும் தொழி ஸ்வாய்ப்புப்பெற முடியாதநிலை ஏற்பட்டது. உதாரணமாக இலங்கையில் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்கள் மூன்று லட்சமாக உள்ள நிலையில், பிரஜாவரிமைபெற்ற இந்தியவம்சா வழியினர் ஒருவரேனும் இல்லை. மூன்னர் அரசாங்க சேவையில் அமர்த்தப்பட்டவர்களும் இச் சந்தர்ப்பத்தில் விலக்கப்பட்டனர். இந்தியத் தோட்டத்தொழி

லாளர்தஞ்சு எவ்வளவு வேகமாகக் குடியுரிமை மறுக்கப்பட்டத் தோ அதேயளவு வேகத்தில் இந்திய வர்த்தகர்களுக்கும் போரா, இந்தி, குஜராத்தி வர்த்தகர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டதும், கௌரவ பிரஜாவரியை வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

ஒன்றுபட்ட போராட்டமே விமோசனத்துக்கு வழி!

இப்படியே, இந்திய வம்சா வழித் தோட்டத்தொழிலாளர்களின் முழு வரலாறும் தொடர்ச்சியாக மாறி மாறி ஏகாதிபத்திய வாதிகளாலும், உள்ளுர் முதலாளிவர்க்கத்தாலும் ஏ மாற்றப் பட்ட வரலாறுகும். இவ் ஏமாற்றத்தினைத் திட்டமிட்டு வளர்ப்பதில் பிற்போகு அரசியல் சக்திகள் முக்கியபங்கு வகித்துள்ளன.

ஏமாற்றுவித்தை இன்னும் தொடர்ந்து கொண்டு போகின்றது. தோட்டத் தொழிலாளர்களையும் எனைய மக்களையும் பீடித் திருக்கும் நோய் பொதுவானது. ஆனால் நிரந்தரமானதல்ல. சமுதாய அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாதவரையில் இவ்விருசாராரினதும் பிரச்சினைகள் தீர்ப்போவதில்லை. தோட்டத் தொழிலாளி என்றைக்குத் தனபலத்தைந் தானே உணர்ந்து நாட்டின் எனைய சிங்கள தொழிலாளர்—விவசாயிகளுடன் ஒன்றுபட்டு இச்சமுதாய மாற்றத்துக்கு போராடுகின்றன, அன்றுதான் இச்சோக வரலாற்றுக்கு முற்றுப் புனரி வைக்கப்படும். அவன் வரழ்விலும் விமோசனம் ஏற்படும்.

ஓரு வியட்நாமியனின்

தூயக உணர்வு

ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரமாகிய ஓசாக்காவின் இதயத்துடிப்பாய் விளங்கும் உமேதா என்ற இடம். பாதசாரி கள் கடப்பதற்கெனப் பரந்ததெருவின் மேலாக முப்பது அடியை ரத்திலமைக்கப்பட்டுள்ள பாலத்தின் ஒரு கறையில் நானும் எனது தென்வியட்நாமிய நண்பன் திடுவும் நின்று கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் பலர். இரவு ஆறுமணி. குளிர்காலமாகையால் வேளைக்கே இருள ஆரம்பித்து விட்டது. அதிர்ஷ்ட வசமாக அன்று பனிமழை இருக்கவில்லை. நியோன் வெளிச்சங்களால் ஆக்கப்பட்ட விளம்பரங்கள் வானளாவும் கட்டிடம் தோறும் விட்டு எரிந்து வரண்ணாலங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன. கீழே தெருவில் போக்குவரத்து தற்காலிகமாக நிற்பாட்டப்பட்டிருக்கிறது. கவசமும் குண்டாந்தடியும் தாங்கிய பொலிஸ்காரர்கள் தான் தெருவின் இருமருங்கையும் நிரப்பி நிற்கிறார்கள். வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்று பல்கலைக்கழகமாணவர்களின் அதாவது ‘செங்காக்குர’ னின் ஆர்ப்பாட்ட ஊரவை அதைப்பார்க்கவே நானும் திடுவும் வந்திருக்கிறோம்.

அலை அலையாக மாணவர்கூட்டம் வருகிறது. செங்கோடி

களைத் தாங்கிச் சிலர் முன்வருகிறார்கள். எல்லா மாணவர்களும் உருக்குத் தொப்பிகளை நித்திருக்கிறார்கள். கைகளைக்கோத்துவன்னம் பாம்புபோல் ஊர்வலம் தெருவில் நெளிந்து நெளிந்துவருகிறது. பெருந் தொகையான மாணவர்களின் கைகளில் நாலு ஜிந்து அடி நீளமான தடிகள் காணப்படுகின்றன. சில நிமிடங்களில் பாதையை மறைத்துக் காட்டாற்று வெள்ளம்போல் வரா ஆரம்பித்து விட்டது ஊர்வலம். ஆண்களும், பெண்களும் “அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக்” “ஜப்பானிய முதலாளித்துவம்

என் சண்முகரத்தினம்

ஒழிக் “ஒக்னைவை மீட்போம்” “பிரதமரே ராஜினாமாச் செய்” “நிக்ஸல் கோலைகாரன்” “வியட்நாம் வெல்லும்” இப்படியே வானைப் பிளக்கும் கோஷங் களைக் கிளப்புகிறார்கள்.

பொலிஸ்காரர்கள் மாணவவெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாது தத்தளிக்கிறார்கள். நாம் நின்றுகொண்டிருந்த பாலத்திற்குக்கீழ் பொலிஸ்காரர் சிலர் ஊர்வலத்தில் வந்த ஒரு மாணவியைத் தாக்குகிறார்கள். அவரோ எதிர்த்துத் தாக்குகிறார்கள். அவள் மீது பல குண்டாந்தடிகள் பாய்கின்றன. மாணவர்கள் சிலர் அவ

குகிரூர்கள். “மோஸ்ட்டோவ்” கைக்குண்டுகளை மாணவர்கள் பொலீசை தோக்கி வீசுகிறூர்கள், பொலிஸ்காரர் வாகனங்களை நோக்கிப் பின்வாங்குகிறூர்கள்— மாணவர்களை பொலிஸ்வாகனங்களிலிருந்துவரும் அறிவித்தல்கள் எச்சரிக்கின்றன. இந்தக்கட்டத் தில் தியுவின் முகத்தைப் பார்க்கி ரேன். அவன் மிகவும் சலனம் டைந்தவனுட் குழப்பம் நடைபெறும் இடத்தையே நோக்கிக் கொண்டிருக்கிறான். ஊர்வலமோ இன்னும்வந்துகொண்டிருக்கிறது ஹோ-சி-மின்னின் பெரிய உருவப்படமொன்று ஊர்வலத்தின் ஒரு பகுதியில் தெரிகிறது—மீண்டும் தியுவைப் பார்க்கி ரேன். அவன் ஹோ—சி—மின்னின் படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்தபின் என்னைப் பார்த்து ஒரு சிறு புன்முறையை உதிர்த்து விட்டு மீண்டும் ஊர்வலத்தில் கவனம் செலுத்துகிறான்.

ஹோ—சி—மின்னின் படத்தைத்தாங்கிவந்த கோஷ்டி யினர் “வியட்நாம் விடுதலைப் பெறும்,” “வியட்நாமின் பக்கம் உலகமக்கள்” என்ற கோஷ்டங்களைக் கிளப்புகிறூர்கள். அவர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடான கோஷ்டங்களுட் ஆர்ப்பாட்டமும் என்னை மயிர்சிலிர்க்கவைக்கின்றன. தியு என்னையும் தள்ளி விட்டுப் பானத்தின் விளிம்புக்குப் போய் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். திமரெனப்பொலிஸ்காரர்கள் மீண்டும் தம் கேட்யங்களால் மாணவர்களைத் தள்ளி

ஆரம்பிக்கிறூர்கள். மாணவர்கள் பல பொலிஸ்காரர்களை கேட்யங்களைப் பறித்துப் பொலிஸ்காரர்களைத் தள்ளுகிறூர்கள் மோதல் தொடருகிறது. பொலிஸ்வாகனத்திலிருந்து எச்சரிக்கைகள் மாணவர்களைப் பின்வாங்கும் படி விடப்படுகின்றன. மாணவர்கள் அதை சிறிது கூடச் சட்டை செய்யாது தங்களைத் தாக்கும் பொலிசைத் திருப்பித் தாக்கிறார்கள். மீண்டும் குண்டாந்தடிப் பிரயோகம் ஹோ-சி-மின்னின் படம் பொலிசால் தாக்கப்படுகின்றது. மாணவர்கள் முன்பை விட ஆக்கிரோஷ்டத்துடன் தடிகளாலும், பொலிஸ்காரர்களிடமிருந்து பறித்த கேட்யங்களாலும் தாக்குகிறூர்கள் “ஹோவின் படத்தில் கைவையாதே” என்று கோஷும் போட்டபடி நூற்றுக்கணக்கானாலும் கைகளைக் கோர்த்தவண்ணம் படத்தைச் சுற்றி வட்டமிடுகிறூர்கள்.

தியு பாலத்தின் இரும்புச் சுவரை இறுகப்பிடித்தபடி ணவி ந்து பார்க்கிறான் ... அவன் முகத்தை எனக்குத் தெரியவில்லை.

பொலிசின் மற்றொரு ஆயுதமாகிய கண்ணீர்ப்புகை அடிக்கப்படுகிறது. மாணவர்களின் ஒரு ஆயுதமாகிய மொலொட்டோவுக்கைக்குண்டுகள் பொலிஸ்காரர்மத்தியில் விழுந்து எரிகின்றன. புகையும் நெருப்புமே இப்போகண்களுக்குத் தெரிகின்றன. கண்ணீடுகள் உடையும் ஒனி — வாக

கியவர்கள் தாக்கப்படும் ஒவி கோஷங்கள் இவைகள்காதுகளில் விழுகின்றன. நாலைந்து பொவில் காரர்கள் நாம் நின்றுகொண்டிருந்த பாதுத்திற்கு வந்து மிகவும் பணிவானவார்த்தையில் கீல்ந்து போகும்படி சொல்லுகிறார்கள்.

தியூ இன்னும் நான் கடைசியா கப்பார்த்த நிலையில்தான் இருக்கிறன். அவனுடைய தோளில் கை வைத்து “போவோமா”, என்று அழைக்கிறேன். ஐப்பானிய மாணவர்களின் ஊர்வலங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் படித்திருக்கிறேன். ஆனால் அத்தகைய ஒரு பெரிய மாணவ ஊர்வலத்தை அப்போதுதான் நேரில் காண்கிறேன். நான் கேட்டதும் படித்ததும் உண்மையில் ஒரு பங்குதான். தங்களின் பயங்கர ஆள் பலத்தை மாணவர்கள் காட்டும் விதமும் அவர்களின் உணர்ச்சி நிறைந்த ஆர்ப்பாட்டக் கோஷங்களும் நேரில் பார்க்கா விடி ல் தெரியாது.

நானும் தியூவும் நமது விடுதிக்குத் திரும்ப மின்சார ரெயிலில் ஏறிக்கொண்டோம். தியூ என்னுடன் ஒன்றும் பேசவில்லை. மிகவும் குழப்பமடைந்தவனும் தென்பட்டான்.

“என்ன தியூ பேசாமலிருக்கிறுய்” “ஒன்றுமில்லை”, அதற்குப்பின் விடுதிபோய்ச் சேரும் வரை அவன் பேசவே இல்லை. தியூ என்னைவிட வயதில் இளையவன். இருவரும் ஒரே பல்கலைக்கழகம். ஆனால் நான் ஆராய்ச்சிப் பட்டப்பகுதியிலும் தியூ பி. எஸ்

லீப்பட்டத்திற்குமாகப் படித்துக் கொண்டிருந்தோம். தியூவனது நாட்டைச் சேர்ந்த மற்றவர்களைப்போலவே மிகவும் அமைதி யானவன். ஆனால் அவன் மற்றவர்களைப்பிருந்து பலவகையில் வேறுபட்டுமிருந்தான்.

மற்றவர்கள் பெரும்பாலும் கேள்க்கைகளில் நாட்டமுள்ள வர்களாயிருந்தார்கள். தியூபடிப்பில் மிகவும் ஆரவமுடையவன். உணவு இரசாயனவியல் படித்துக் கூக்கொண்டிருந்தான். அரசியலில் அவனுக்கிறுந்த அக்கறையை அவன் வெளியேகாட்டிக் கொள்வதில்லை: அவனுடைய அரசியல் நூல்களையெல்லாம் என் அறையில் வைத்துத்தான் படிப்பான். என்னுடன் கூட அரசியல் அதிகம் பேசமாட்டான். அரசியல் பேசவோர் மத்தியில் மிகவும் அமைதியாகவே இருப்பான்.

மறுநாள் மாலை “கொன்பன்வா” என ஐப்பானியமொழியில் மாலைவந்தனம் கூறிக் கொண்டு அறைக்குள் வந்தான் தியூ. ‘சண்’ சில நண்பர்களைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகிறேன் அவர்கள் நேற்றைய ஊர்வலத்தில் காயமடைந்தவர்கள். என்வகுட்பு மாணவர்களும், மாணவிகளும். நீயும் வருகிறோயா? ” “நிச்சயமாக” என்று சொல்லி நானும் புறப்பட்டேன் ஆஸ்பத்திரிக்குப் போகும்பழியில் மலர்களும், பழங்களும் வாங்கினான் தியூ. நானும் மலர்கள் வாங்கிக்கொண்டேன்.

ஆஸ்பத்திரியிலிருந்த சிசார ஜைப் பகுதியிலிருந்த பெண்ணிடம் “யாமாடா, நொகுச்சி,

தளாக்கா, குமிக்கோ ஆகியோ ரைப் பார்க்கமுடியுமா?'' எனக் கேட்டான் தியு. ஐப்பானியப் பெண்ணுக்கே உரித்தான பண்ணுடன் இனிமையான குரலில் ஆம். தளாக்கா குமிக்கோ சான் சீழ் மாடியிலும் மற்றவர்கள் மேல் மாடியிலும். தயவுசெய்து இந்தப் பக்கமாகப் போகவும்.

முதலில் குமிக்கோவைப்பார்க்கப்போகிறோம். ''குமிக்கோ சான் எனது சகமானவி— எனது நாட்டைப்பற்றி அவனுக்கு எனக்குத் தெரிந்ததைவிடக்கூடத்தெரியும், இப்படியே குமிக்கோவைப் பற்றி (சான் என்னும் சொல் திரு. திருமதி சௌல்வி எனப் பொருள் படும். பெயருடன் 'சான்' சேர்த்துக் கொள்வது ஐப்பானிய பண்பாகும்) சொல்லி க் கொண்டு எனக்கு முன் போய்க்கொண்டிருக்கிறுன் தியு.

குமிக்கோ தலையிலும், காலிலும் கட்டுக்களூடன் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். தியுவைக் கண்டதும் மிகவும் மலர்ந்தமுகத் துடன் வரவேற்கிறார்கள். தியு யப்பானிய முறைப்படி குனிந்து மரியாதையுடன் தான் கொண்டு வந்த மலர்களைக் குமிக்கோவிடம் கொடுத்தபோது தான் கட்டிலிலிருந்து இறங்கி அவற்றைப்பெற்றுக்கொள்ள முடியாமைக்கு மன்னிப்புக்கேட்டுப் பெற்றுக்கொண்டாள் குமிக்கோ. ''செய்கிறேன் நாட்டைச்சேர்ந்த நன்பார் சண்சான்'' என என்னை அறிமுகம் செய்து வைக்கிறான் தியு. நான் கொண்டுவந்த மலர்களைக் குமிக்

கோவிடம் கொடுக்கிறேன். ''பல மான் காயமா குமிக்கோசான்'' இல்லைத் தியுசான். — கொஞ்சம் பலமான காயம். வியட்நாமிய மக்கள் படும்காயங்களுடன் ஒப்பிடும்போது இது எல்லாம் என்ன?''

தியுவின் கணகள் கலங்கிவிட்டன அவன் பேசமுயற்சிக்கிறான். சொற்கள் வரவில்லை.

''ஆனால் பழைய தலை முறை ரைச் சேர்ந்த என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்மீது மிகவும் கோபம். பெண்களுக்கென்ன அரசியல். அதுவும் பொலிஸ்டன் சண்டை. என்னால் தனக்கும் பெரிய அவமானமாகிப் போய் விட்டதாக அம்மா இன்று கூறி விட்டுப் போனார்கள்'' இப்போகுமிக்கோவின் கணகள் கலங்கியிருந்தன.

''ஆனால் என்னால் அம்மாவின் சிந்தனையைச் சுலபமாக மாற்றி விடமுடியாது, பெண் வீட்டு வேலைக்கே உரியவள். கணவனின் சேவகி என்பது அவர்களின் கருத்து?''

''உண்ணையில் எல்லாவற்றிற்காகவும் நான் வருந்துகிறேன்.'' தமுதமுத்தகுரலில் தியு கூறினான்.

வருந்துவதற்கொன்றுமில்லை தியுசான். ஆனால் எங்களூடன் நெருங்கிப்பழகுவதால் உங்கள் நாட்டு சைகோன் அரசு உங்களைச் சத்தேகித்துத் தண்டிக்க லாமே, என்ற பயம்தான் என்னை வாட்டுகிறது.

தியூ ஒன்றுமே போது சற்று நேரமிருந்தான் குமிக்கோதனது சின்னஞ்சிறிய கணகளால் தியூ வையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். தலையில் ஏற்பட்டிருந்த காயத் தால் அவளுடைய முகம் இரத் தம்போல் சிவந்திருந்தது. நிசப் தம் நிலவிய அந்நேரத் தில் தியூ தன் இதழ்களை ஒன்றே பொன்று இறுக்கி, ஒருகணம் விழிகளை முடித்திறந்து, சற்று முன்னுக்கு நகர்ந்து குமிக்கோவின் வலது கையைப் பற்றிக் குனிந்து மெல்லிய குரவில் ஜை... என் உயிரும் உடலும் என் நாட்டு மக்களுக்கே... உன் ஜைப்போன்ற பஸ் நன்பர்கள் தான் எனக்கு கடந்த நாலுவருடங்களாக உண்மையை அறியத் தந்தவர்கள்’’ என்று கூறிவிட்டு நிமிர்ந்தான். அவன் முகத்தில் உறுதி படர்ந்து சுடர்விட்டது. தியூவின் வார்த்தைகளைக் கேட்ட குமிக்கோ தன் கணகளை அகலத் திறந்து திகைப்புடன் பேச்சு முச்சின்றித் தியூவையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவளால் பேசமுடியவில்லை. ஆனால் அவளின் முகம் பேசியது.

‘‘குமிக் கோ சான்... நான் கைகோன் அரசின் பிரஜையல்ல தற்காலிக புரட்சி அரசின் பிர

திடீரென தியூவின் இருகை களையும் பற்றிக் குலுக்குகிறார்கள்.

படைப்பாளிகளிடமிருந்து

- ★ புதிய ஐநாயகத்தையும்
- ★ புதிய வாழ்வையும்
- ★ புதிய நாகரிகத்தையும்
தோற்றுவிக்கும் வகையிலான
கருத்தோட்டம் நிறைந்த
கதைகள், கட்டுரைகள், கவிதைகளை
படைப்பாளிகளிடமிருந்து
எதிர்பார்க்கிறோம்!

— ஆசிரியர் குழு

‘‘தாயகம்’’
56/16, ஆத்திஞ்சி வீதி,
கந்தச்சுமடம்,
யாழ்ப்பாணம்.

அ�ு, இமயத்திலும்

* ஷஸ்லிதாசன்

தலையற்ற தலைமையின் கீழ்
பின் சென்று...
பஸனற்ற போராட்டம்
பஸ்செய்து
மிதிபட்டு, உதைபட்டு
நெரிபட்டு.....
மின்சாரத் தாக்குண்டு.....(?)
உயிர்விட்டு இன்று
சருகுக்கும் சமனுண
சாவேற்று.....
உகையற்று வாழ்கின்ற
வாலிபனே !
இனத்துக்கு, மதத்துக்கு
பிரிவிலைக்கு..... !
என்றெல்லாம் போராடி...(?)
கொடிகள் காட்டி...
இவற்றுலே இந்நாட்டில்
எதைத்தரன் கண்டாய்?
ஒரு கோப்பை “பிளேயின் ரீ’க்கும்
உயிரைக் காக்க...
ஒரு நேரச் சோற்றுக்கும்
வகையே யற்று
உயிர்விட்டும், குற்றுயிராய்
தெருவினேரம.....
உறங்குகின்ற மக்களை
உன்னை, என்னை
எம்நாட்டை, செல்வத்தை

மேலானது!

உழைப்போர் தம்மை
 ஆண்டாண்டாய்.....
 சுரண்டியும், சவாரிசெய்தும்
 வாழ்கின்ற வர்க்கத்தைக்
 சமாதி செய்து.....
 ஏற்றங்கள், தாழ்வுகள்
 இனத்துவேஷம்.....
 என்றெல்லாம் இல்லாத
 பொதுமை பூச்சு
 அழைக்கின்ற ‘கிழக்குலகச் செங்கட்டிரீன்’
 ஆற்றல்மிகு தலைமையின் கீழ்.....

நீ

புறப்படு... போராட...
 அந்தச் சாவு..... மிக
 உயர்வான இமயத்தை
 வெல்லும்! வெல்லும்!!

‘தாயகம்’ — சந்தா விபரம்

ஒரு வருடம் (தபாற் செலவு உட்பட)	ரூ. 10-00
அரைவருடம் (...)	ரூ. 5-00
தனிப்பிரதி	சதம் 75

நிர்வாகியுடன் தொடர்புவொன்றுங்கள்.
 நிர்வாகி, ‘தாயகம்’, 56/16, ஆத்திரீடி வீதி,
 சந்தார்மடம், யாழ்ப்பாணம்.

உரிமைப் போர்

— தங்கம் —

ரீங்காரப் பண்ணிசைத்த வண்ணம், தன் கிளை ஒன்றில் கட்டப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்த கூட்டில் தேனைச் சேர்த்துக் கொண்டிருந்த தேனைக்களைப் பார்த்துச் சிரித்தது மரம்.

“எங்களின் சுறுசுறுப்பு உனக்குச் சிரிப்பைக் கொடுக்கிறதா?..” என வெறுப்புடன் கேட்டன தேனைக்கள். மரம் சிரித்தது! சிரித்தபடியே கூறியது:

“இல்லை! உங்கள் முட்டாள் தனத்தைப் பார்க்கும் போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை”

“என்ன? உணவுக்காக எங்கள் உடலை வருத்தி தேனைச் சேர்ப்பது முட்டாள்தனமா?..” ஆத்திரத்துடன் கேட்டன தேனைக்கள்.

“உணவுக்காகத்தான் உழைக்கிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்த உணவு யாருக்காக?” எனக்குறும் புடனே கேட்டது மரம்.

“இதென்ன பைத்தியக்காரத் தனம்? எங்கள் தேவைக்காகத் தான் உணவைச் சேமிக்கிறோம்?” என்றன தேனைக்கள். அவற்றின்

பதிலைக் கேட்டபின் எதுவும் பேசாமல் மெளனமாகி விட்டது மரம். தேனைக்கள் தம் கடமையில் ஈடுபட்டன. சிலதினங்களின் பின் ஒருநாள்.

எங்கெல்லாமோ திரிந்து தேனைச் சேமித்துக்கொண்டு கூட்டிற்கு வந்த தேனைக்கள், கூடுகளைக்கப்பட்டுச் சிதைந்துபோன நிலையிலிருப்பதைக்கண்டு பதறித் துடித்தன.

— மரம் சிரித்தது!

“என்ன? சிரிக்கிறயா? எங்கள் உழைப்பெல்லாம் உறிஞ்சப்பட்டதைப் பார்த்துச் சிரிக்கிறயா? யார் இதைச் செய்தது??”

வேதனையின் வெளிப்பாட்டோடு ஆத்திரம் பொங்க கேட்டன தேனைக்கள். மரம் சிரித்தபடியே கூறியது:

“அன்று உங்களுக்காகத் தான் உழைப்பதாக உணவைச் சேர்ப்பதாகக் கூறினீர்களே? இப்போர் பார்த்தீர்களா? எந்த ஒரு துண்முமில்லாமல் எங்கோசொகுசாய் வாழ்பவன், நீங்கள் இத்தனை காலமும் பாடுபட்டுச் சேர்த்தவற்றையெல்லாம் வாரிக் கொண்டு போய்விட்டான்”

“நாங்கள்.. இல்லாதபோது வந்து தன் கைவரிசையைக் காட்டினிட்டான். இனிமேல்வரட்டும்”, எனக் கூவிய வண்ணம் கூட்டைச் சிரபடுத்தி மீண்டும் உழைப்பில் ஈடுபட்டன. அவற்றின் அறியாமையை என்னிடி மரம் தனக்குள் சிரித்துக்கொண்டது. மீண்டும் சிலநாட்களின் பின் ஒருநாள்...

தேனீக்கள் கூட்டில் இருக்கும்போதே ஒருவன் மரத்தடிக்கு வந்தான். அவன் தேன்கூட்டைப் பார்த்து விட்டு முறவு லுடன்திரும்பிப்போகத்தொடங்கினான். அப்போ மரம் கூறியது.

“இவன்தான் முன்பு உங்கள் உழைப்பை உறுஞ்சிய சதிகாரன்”

“பார்த்தாயா? அன்று நாங்கள் இல்லாத வேலை தன் கைவரிசையைக்காட்டிவிட்டான் இன்று எம்மைக் கண்டதும் பயந்து திரும்பி விட்டான்”.

எனப்பெருமித்துடன்கூறின தேனீக்கள். இப்போதும் அவற்றின் அறியாமையைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டது மரம். சிறிதுநேரம் கூட்டச் சென்றிருக்காது. போன முரடன் கையில் ஒரு தீப் பந்தத்துடன் திரும்பி வந்தான். மரத்தை நெருங்கியதும் தேன்கூட்டிற்கு நேரே கீழ்ப்புறமாகத் தீப்பந்தத் தை உயர்த்திப் பிடித்தான். தீநாக்குகளின் வெம்மை பொறுக்க முடியாமல் அலறிக் கொண்டு பறந்தன தேனீக்கள், பல துடித் துத்துவண்டன! பல வெடித்து

மடிந்தன!! வெகு நேரத்தின் பின் ஓடிச்சென்ற தேனீக்கள் திரும்பி வந்தன. சிலைந்த கூட்டையும் துடித்துத் துவண்டும், கருகிப்போயும் கிடக்கும் நன்பார்களையும் பார்த்துக் கண்ணீர் உருத்தன. இம்முறையும் மரம் சிரித்தது! ஆனால் முன்போல் கேவியாக அல்ல, வேதனையாக, வேதனையுடன் கூறியது.

“பார்த்தீர்களா? நான் சொன்னபோதும் நீங்கள் அசட்டையாக இருந்ததால் உங்கள் உழைப்பை உறுஞ்சியதுமட்டு மல்லாமல் உயிர்களையும் அல்லவா உறுஞ்சிவிட்டான்”.

“என்ன செய்வது? அவன் ஆயுதபலத்தால் எங்களை அடக்கி விட்டான்” என வேதனையுடன் கூறிவிட்டு மீண்டும்... தங்கள் வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டன தேனீக்கள்.

பல நாட்களின் பின் மீண்டும் ஒரு நாள் — தேனீக்கள் கூட்டி வேலை இருந்தபோது மரத்தடியை நோக்கி அவன் வருவது தெரிந்தது.

“அந்தப் பாதகன் மீண்டும் வருகிறான். இனிமேலாவது விழிப்புடன் இருங்கள்” என எச்சரித்தது மரம்.

‘வரட்டும்! வரட்டும்!’ என வஞ்சம் தீர்க்கும் குரலில் கறுவிக் கொண்டன தேனீக்கள். அவன் மரத்தடியில் வந்து தேன் கூட்டைப் பார்த்து விட்டுப் போகத் திரும்பினான். அடுத்த

கணம் — ‘ஓ’வென்ற வெறிக் கூச்சலுடன் அவனை நோக்கிப் பாய்ந்தன. அவற்றின் எழுச்சி யைக் கண்டு — புதிய வேகத் தொக்க கண்டு — நிலை குலைந்த முரடன் ஓடமுயன்றுன்.

ஆனால், வளைய வீசி ஏறி வது போல் நாற்புறமும் எதிரி

யைச் சுற்றிச் சூழ்ந்து கட்டி இழுப்பது போல் அவன் மேல் கூடி மொய்த்துக் கொட்டிக் கொண்டிருந்தன.

அவன் நிலைகுலைந்து பதைப் பதைத்து சரிந்து கொண்டிருப்ப தைக்கண்டு மரம் சிரித்தது.



திகைப்பு

“அம்மா! எதிர்காலம் என்றால் என்ன?..” என்று — மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அவளால் முடியவில்லை.

கொள்ளை

நீண்ட பாதைத்தான்
அத்துடன்
மேடு... பள்ளம்
வளைவு... நெளிவு
அனைத்தையும்
கடந்தால்தான்
முடிவை அடையலாம்.

* அங்கு ஜவஹர்ஷா

(J\#) E 2.0 51 8 H 8670

(J\#) E 2.0 01 8 0 8670

Издательство
Наука и Техника

Библиотека
Академии
Наук СССР
Математика
и Физика

NEW
AMATEUR
ACADEMY

Nominal

Mathematical and Physical
Literature for Amateurs

Однажды в Академии Наук СССР состоялся
конкурс на лучшую книгу по математике и физике.
Победителем стала книга Академии Наук СССР
под названием "Номинал".

Grade 11 & 12 G. C. E. (A/L).

Grade 9 & 10 G. C. E. (O/L).

கலை, வினாக்கள், வர்த்தக வகுப்புகள்
விசேஷ ஆங்கில, சிங்கள வகுப்புகள்

எண். கிருஷ்ணாமி
நிலை முனியன் - யாழ்ப்பாறை 2, 3, 4, 5ம் வகுப்புகள்
புதிய பாடத் திட்டத்துக்கமைய
6, 7, 8ம் வகுப்புகள்

அனுபவமும் தீர்மையும் மிக்க பட்டதாரிகளாலும்
பயிற்சிபெற்ற ஆசிரியர்களாலும் கற்பிக்கப்படுகின்றன.

NEW AMATEUR ACADEMY

Nelliady

முக்கிய துறிப்பு:

பகல், முழுநோ வகுப்பு மாணவர்களுக்கு
நடுத் வசதிகள் உண்டு.

இப்பத்திரிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம்,
தந்தர்மடம், 56/16, ஆத்திரூடி ஸ்தியல் வசிக்தம் க. தனிகாசலம்
அவர்களால், 93, ஸ்ரான்னி விதியிலுள்ள யாழ்ப்பாண அச்சகத்தில்
1974, சித்திரை மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.